


முத்தமிழ்

வரலாற்று நாடகம்



த. சண்முகசுந்தரம்



கி. பாபுர் கோ.
22. 4. 64

பூத்தம்பி

வரலாற்று நாடகம்



(336)

த. சண்முகசுந்தரம்



வெளியீடு:

விந்துவான் கலேக்ஷயர் தமிழ்ச் சங்கம்
மாவிட்டபுரம்



கலியுகம் 5065 சேபக்ருதி ஆண்டு தொத்திப்பகன்
31 - 1 - 1964

உரிமை எல்லாம் பதிவு]

[விலை ஒருபா 1 - 00

என்னாகுமெத் தாயார்
தீருவாட்டி அன்னம் தம்பு அவர்கள்
நீணவிற்கு.

தீதாந்தகாரம், பண்டிதமனி
 சி. கணபதிப்பிள்ளை அவர்கள்
 வழங்கிய
 வரம்த்துறை

“அதிக நன்மையும் ஆபத்தானது” என்று ஒரு சமயம் ஆங்கில நடகாசிரியரான பேனுட்சோ கூறி னார். மகாத்மாவுக்கு நேர்ந்த மரணத்தைச் சுகிக்க லாற்றுமையினாலேதான் அவர் இவ்வாறு கூறினார். இக் கருத்தைப்பற்றிப் “பழையபாரதம் என்ன நினைக்கும்? மரணத்தை ஏற்ற மகாத்மாதாம் என்ன சொல்லுவார்?” என்பது ஆழந்த சிந்தனைக்குரியது.

நீதிக்கும் தெய்வ பத்திக்கும் எந்தச் சந்தர்ப்பத்திலும் வென்றி வழங்குங் தேசம் நமது தேசம்.

இங்காடக நாயகரான பூதத்தம்பி நீதிமான்; பத்திமான்; மதிப்புக்குரியவர். இப்படிப்பட்டவருக்கு நேர்ந்ததை நினைக்குந்தோறும் நெஞ்சும் வெந்து சாம் பர் ஆகின்றது. அவர் மனைவியின் கற்பனை செய்யும் பேராசை, அவளுடைய கர்வமான போக்கு, எவ்வரையும் எளிதில் நம்புவதாகிய பூதத்தம்பியின் சுபாவம் என்றிவைகள் பூதத்தம்பிக்கு நேர்ந்த கொடுமையைப் பரிகரிப்பதற்கு எம்மாத்திரம்! கலிபுருடனு அந்திரா சியை அனுவனங்காக அரிந்து அரிந்து சித்திரவதை செய்து காட்டினாலுங்கூடப் பூதத்தம்பி நாடகத் தரிசுகள் அமைதியடைய மாட்டார்கள்; அந்திராசி வேடம் பூண்ட பாத்திரத்தையே வதஞ் செய்து பறிவாங்கி விடுவார்கள்.

இறுதியில் அந்திராசியின் அட்டகாசம் உர்சசிலையடைகின்றது. பூதத்தம்பி மறியற்சாலையில் தெய்வத்

தின் கருத்தைச் சிந்தித்தபடி நிற்கிறார். அவருடைய கைகள் விதியின் விளையாட்டுக்குப் பேர்போன இராம காதை அடங்கிய ‘இரகுவம்ச’த்தைப் புரட்டுகின்றன. மரணதேவதை “இன்னும் ஒரு இரவு” என்று சொல்லிக்கொண்டு வாயைத் திறந்தபடி எதிரில் நிற்கின்றது. இனி அடுத்த காட்சியை எண்ண நெஞ்சு கொப்புளங் கொள்ளுகின்றது. இவ்வளவில் இந்நாடகத்தின் மிகுதியை நான் வாசிக்க விரும்பவில்லை.

அந்திராசிக்கு நேரும் அதோகதியைக் கண்டு களிக்கலாமாயினும், பூத்தம்பிக்கு நேருவதையிட்டு அப்பாற் படிக்க நான் விரும்பவில்லை. என் மனம் பின் வாங்குகின்றது. இந்த ஒன்றுமே இந்நாடகத்தின் உச்சங்கிலைக்குப் போதுமானது. இத்துண்டியல் நாடகத்தை அதற்குரிய முறையில் அமைத்திருக்கின்றார் இதன் ஆக்கியோன். அரிச்சங்கிர நாடகத்தின் வென்ற அந்நாடகத்தைப்பார்த்தவர்கள் பொழியும் கண்ணிரேயன்றே! பூத்தம்பி நாடகத்தைப் படித்து முடிக்க வும் முடியாமற் கண்ணிர் தடை செய்கின்றதே!

‘நெஞ்சை அள்ளும்’ என்ற அடையைக் கவிஞருள் ஒருவன் சிறந்த காவியத்துக்கு வழங்கியிருக்கிறான். அவன் அந்த அடையை என்ன கருத்தில் வழங்கி இருக்கிறான் என்று ஆராய்ச்சி உடத்தாது அந்த அடையை என் கருத்துக்கு இணக்கஞ் செய்து பூத்தம்பி நாடகத்துக்கு வழங்கினாலோ!

நெஞ்சை அள்ளும் இந்நாடகம் வாழ்க! இதற்குச் சாங்கியாக இதனை ஆக்கியோன் மற்றேர் இன்பியல் நாடகமும் இயற்றி மேலும் பலநூல்கள் வழங்கக் கூடவுள் அருள்வாராக!

நன்றியுரை

நாவலர் ஜயா வழிவந்துள்ள சித்தாந்த ராசரம் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளீ அவர்களிடம் இந்த நாடகப் பிரதியைச் சமர்ப்பித்தேன். தன் அரிய நேரத் தையும் பொருட்படுத்தாது அன்னர் இதனைப் படித் துப் பார்த்து வாழ்த்துரையை அகமகிழ்ந்து வழங் கினார். பேரன்பு காட்டி என்னை ஊக்குவித்த இப் பெருங்தகைக்கு நான் பெரிதுங் கடப்பாடுடையேன். அது சொல்லில் அடங்காது.

இதனை அரங்கேற்றுவித்த கலோஸயர் தமிழ்ச் சங்க'த்தாருக்கு என் உள்ளம் கனிந்த நன்றி. சிறந்த முறையில் அச்சிடும் பொறுப்பை உவங்து ஏற்ற குகன் அச்சுக்கத்தாரின் தமிழ் ஆர்வம் போற்றத்தக்கது.

கந்தசுவாமி கோவிலடி,
தெல்லிப்பழை.

த. சண்முகசந்தரப்
31-1-64.

குறிப்புகள்

— மூலம் —

போர்த்துக்கேயர் இலங்கைக்கு 1505ஆம் ஆண்டில் எதிர் பாராத விதமாக வந்து சேர்ந்தனர். அத்துடன் இலங்கை வரலாற்றிலே புதியதோர் மாற்றம் ஏற்பட்டது. இலங்கை கறிச் சரக்கு வகைக்குப் பேர்பெற்றிருக்கிறது. அந்த வணிகத்தைத் தமதாக்க முயன்ற போர்த்துக்கேயர் நாள்தைவில் இலங்கையின் சமழுமிப் பகுதியைக் கைப்பற்றினர். இந்தியாவிலே கோவை யைத் தலைசிலைப்பமாக்கிய போர்த்துக்கேயருக்கு ஆசிய வணிகம் பெரும் வருவாயைக் கொடுத்தது. கோவையே அவரின் படைப் பலத்தின் தேக்கம்.

இது இங்குணமிருக்க, போர்த்துக்கேயரின் ஆசிய அதிகாரத்திற்குப் பெரும் ஆபத்து இன்று உருவாகியது. ஒல்லாந்த கிழக்கிந்திய வணிகர்குமாம், ஆசியாவிற்குட் புகுஞ்சு, போர்த்துக்கேயருக்கு அறை கூவல் ஒன்றை விடுத்தது. ஒல்லாந்தரிடம் வணிகம் மிகக் கடற்படை இருக்கிறது. எனினும் அவர் கோவை யைத் தலைசிலைப்பமாக்கினர்; போர்த்துக்கேயருக்குப் போட்டியாகத் தம் வணிகத்தை கடாத்தினர். ஈற்றிலே ஒல்லாந்தர் இந்த நாட்டிலிருந்த போர்த்துக்கேயரை விரட்டினர். 1656இல் ஒல்லாந்தருக்குக் கொழும்பைப் பிடிக்க வாய்ப்பு ஏற்பட்டது. 1658 இல் யாழ்ப்பாணத்தையுங் கைப்பற்றினர்.

ஒல்லாந்தரின் ஆட்சி இந்த னாட்டிலே உருவாகும்போது தான் பூத்ததம்பி வாழ்ந்தார்.† இப் பூத்ததம்பியின் வாழ்க்கை வரலாறு ‘யாழ்ப்பாண’ வைபலமாலீ’யில் இடம் பெற்றுள்ளது. ஒல்லாந்தரின் வரலாற்றுக் குறிப்புக்களிலும் அதனைக் காணலாம்.

† ஒல்லாந்தரின் குறிப்புப்படி டெரன்தூவில் முதற்கம்பி என்பவர் போர்த்துக்கேயருக்குச் சாப்பாகச் சுதிபாலெரசனை செய்து ஒல்லாந்தரின் பகையைத் தேவனிர். இந்தரோகந்திர்காகப் பூத்ததம்பி கொல்லப்பட்டார் என்பது யாழ்ப்பாணச் சரித்திர ஆசிரியர் திரு. செ. இராசாநாயகம் போன்ற வரின் கருத்து.

அவைகளையும் கேள்வி வாயிலாக அறிந்தவற்றையுங் கொண்டு தாவுதுப் புலவர் “பூத்தம்பி விலாசம்” என்னும் நாடக நூலையாத்தார். துன்பச் சுவை மிகுந்த இந்த நாடகம் யாழ்ப்பாண மக்களைப் பெரிதும் கவர்ந்தது. இற்றைக்குச் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த விலாசத்தை யாழ்ப்பாணத்து மூலம் முடுக்கு குகளிற் பார்த்து மகிழ்க்குடியதாக இருந்தது. கேள்வியறிவு மாத்திரம் உள்ள மக்களுக்கு இந்த விலாசப் பாடல் யாவும் தண்ணீர்ப்பட்டபாடு. பின்னோடில் மேல்நாட்டு நாடக மரபை அல் இந்த விலாசம் குறிக்கது; இருந்த இடம் தெரியாமல் மறைந்தது. விலாசத்தின் மறுபதிப்பை ‘விவேகானங்த அச்சக்’ தைச் சேர்ந்த திரு. ச. க. கந்தையாபிள்ளை, 1924ஆம் ஆண்டில் வெளியிட்டார். இதே கதையை நாடகமாகத் திரு. வி. கனகசபைப்பிள்ளை எழுதினார். “பூத்தம்பி கோட்டை” என்னும் உவினாம் தோன்றிற்று. யாழ்ப்பாணக் கல்லூரி ஆசான் திரு. பே. வி. செல்லையா இந்த நாடகத்தை ஆகங்கிலதில் யாத்து மேடை ஏற்றினார். இப்படியாக அந்தூர்கள் காலத்திற்குக் காலம் இந்தக் கதைகளுப் புத்துயிர் கொடுப்பான்வேண்டி உழைத்த தைத் தமத்துத் தமிழகம் ஆதரித்ததாகத் தெரியவில்லை. இந்த முயற்சிக்கும் அதேகதிதான் ஏற்படும் என்ற அச்சத்தின் எது ரொலி எழாமலில்லை. அரசேற்றுவோம்; வருவது வரட்டும்.

ஈழத்துத் தமிழக வரலாற்றுடன் இணைந்துபோன அந்த நாடகம் இக்கால மேடைக்கு ஏற்றவாறு இங்கு உருப்பேறுகின்றது. இதன் வெற்றி தோல்விக்குக் காலங்தான் தீர்ப்புக் குறும், மூலத்தை ஒட்டியே இந்த நாடகமும் அமைந்துள்ளது. பழைய விலாசத்திலே பூத்தம்பி, ஒல்லாங்கரிடம் சென்ற இரங்கு உத்தியோகம் பெறுகின்றார். இதனை கம்ப முடியவில்லை. முன் பின் தெரியாத ஒருவருக்கு உடனடியாக எப்படி உத்தியோகம் கிடைக்கும்? ஒல்லாங்கரி யாழ்ப்பாணத்தைக்கைப்பற்றியபோது அவரின் ஆட்சிக்கு அதிகம் ஆதரவிருக்கவில்லை. யாழ்ப்பாணத்து முதலி மாரின் துணைகொண்டே அவர்தம் ஆட்சியை நடாத்தினார். மேலும் அவருக்கு உதவியாக வந்த அந்தராஜிமுதலி குருகுலத்தைச் சேர்ந்தவர்.† எனவே செல்வாக்கு மிகுந்த பூத்தம்பியின்

† “கொலை செய்விப்பேன் என்ற ஜாமத் பேசுகிறோய், வீஸிஞ்சுஞ்சுக்குள்ள தோர் மதியித்தானே இ?” கதைதம்பி விலாசம் பக். 14இல் வருகின்ற கடியும் M. D. Raghavan எழுதிய “Karava of Ceylon” என்ற ஆலை திதின் வளிப்புத்தும். இராகவனின் நாளின் இந்தியில் அந்தராஜிமுதலி மக்களின் வாய்ப்பு சேர்க்கப்பட்டுள்ளது.

உதவியை அவர் நாடியதாக இங்கு காட்சி அமைந்துள்ளது. இக் கருத்திற்குக் கொழும் நூதனசாலையைச் சேர்க்க விபுணர் திரு. எம். தி. இராகவனின் “இலங்கைவாழ் ரைவர்” என்னும் நால் ஆதாரமாக இருக்கின்றது. யாழ்ப்பாணத்தவரை ஆள்வதில் ஒல்லாந்தருக்குப் பெருங் தொல்லீல் ஏற்பட்டது. “கபடம் மிக்க யாழ்ப்பாணத்தவர்”† என ஒல்லாந்த தேசாதி பறி தன் குறிப்பிலே கூறுகின்றார்.

மேலும் அக்காலத்திற்குப் போதி அடிப்படையான ஏச்சுப் பேச்சு விலாசத்தில் கிறைய இடம்பெறும். இதனை இந்த நாடு கம் முற்கூத் தவிர்த்துள்ளது. இறப்பைக் கண்டு அஞ்சபவ ராகவே பூதந்தம்பி விலாசம் அமையும். தன் சாதகத்தைவைத் துக்கொண்டு பூதந்தம்பி கவருகின்றார். (கங்கையாபிள்ளை பதிப்பு—பக்கம் 48) இதே கருத்து விலாசம் முழுவதும் பரவிக் கூடகின்றது. இங்கு பூதந்தம்பி இறப்பைக் கண்டு கலங்கீத் தெளிகின்ற அறிவாளியாகின்றார். பூதந்தம்பியின் ஆங்கத் சமயப் பற்று விலாசத்தில் உண்டு. இதற்குச் சான்றாக “கயிலீ வாழ் சுசா போற்றி” (பக்கம் 11), “என்ன செய்வேன் வேலனே” (பக்கம் 48), “தில்லைகடேசனே” (பக்கம் 69) ஆகிய பாடல்களைத் தரலாம். இந்த நாடுகத்திற் சமயப்பற்றும் தமிழ்ப் பற்றும் உடையவராகவே பூதந்தம்பி தோன்றுகின்றார். அத்துடன் அக்காலத்தில் ஸிலவிய மூட நம்பிக்கைகளும் விலாசத்தில் இடம்பெறும். வெட்டரை மூலியை வைத்து வெட்டியானிப் பூதந்தம்பி ஏமாற்றுகின்றார். (பக்கம் 73) இவை இங்கு இடம்பெறவில்லை.

கபூரும், யேசனும் கற்பனையிற் பிறக்கவர்கள். காலத்திற்குக் காலம் வடபாகுசியிலிருந்து கள்ளத்தனமாகச் சரக்குக் கடத்தப் பட்டதாகப் பெக்கர் கூறுகின்றார்.*

“அஞ்சாளிகளும் சோனகரும் வணிகத்தில் ஈடுபடக் கூடாது என்பனபற்றியும் ஒல்லாந்தர் குறிப்பிடுகின்றனர். §

† Henderick Becker—Memoir—பக்கம் 7.

* அதே நால் பக்கம்—17

§ “Instructions from Governor General and Council of India. பக்கம் — 6.

சின்னெலாந்தேக அன்றரனியின் தமிழ் என ‘யாழ்ப்பாண வைப்பமாலீஸ்’ கூறும். † இதுவும் ஆராய்வேண்டிய அலுவல். அதை துப் புத்தத்தமிழ் வாழ்ந்த காலம் பற்றிய குறிப்பு இன்றியமையாதது. யாழ்ப்பாண வரலாற்று ஆசிரியர் திரு. செ.இராசநாயகம் போன்றவரின் ஆராய்ச்சிக்கு வலியுறுத்தும் வகையில் திரு. இராகவனின் நூல் அமையும். திரு. இராகவனின் ஆராய்ச்சிப்படி தொன் மனுவல் அந்திராடோ 1656 இல் கழுத்துறை முதலியாராகவும், 1658 இல் யாழ்ப்பாண முதலியாராகவும் கடமை பார்த்துள்ளார். இதனை விரிவாக ஆராயும் பொறுப்பையும் ஏற்றல் வேண்டும்.

அந்திராசியை யானை அடிப்பதாகவும், அன்றரனியைப் பொங்கு கடல் விழுங்குவதாகவும் விலாசம் கூறும். ஆனால் அந்திராசி அப்படி இறங்கதற்கு ஆகாரமில்லை என்பாரும் உள்ளர். மலைப்புடைய யாழ்ப்பாண வைப்பவ மாலையில் அன்றரனி அமிருல் கடற்கோட்டை அமைத்துப் பதவி இறங்கதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.* வேறொரு இடத்தில் “தேசாதிபதி கடவில் விழுங் திறங்கான்” § எனவும் அதே நூல் கூறும். அறம் அழியாது, மறம் மடியும் என்பது தமிழன் கண்ட முடிபு. “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்பதும்,

“அல்லற்பட்ட டாற்று தமுதகண் ஸீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை”

என்பதும் தமிழன் கண்ட அறம். அதனையொட்டியே தாவுதுப் புலவரும் அன்றரனியையும் அந்திராசியையும் ஈற்றிலே மடியச்செய்தனர் போலும். இவை யாவும் நன்கு ஆராய்வேண்டியவை.

* யாழ்ப்பாண வைப்பாலீஸ் திரு. குல. சபாஞ்சன் பதிப்பு (பக்கம்—39)

க: அதே நூல் பக்கம் 85

§ அதே நூல் பக்கம் 90

யாழ்ப்பாணத்தவரை ஆள்வதில் ஒல்லாந்தருக்கிருந்த
தொல்லைபற்றி அறிய உதவும் மேற்கோள் :

“Obstinacy of the people who do not want to change their customs and habits.....”

Instructions from the Governor General and Council of India to the Governor of Ceylon.

Page — 6

“The Dessave must be aware of the cowardly Yet Cunning Nature of the Natives. Many of them are ill-natured and proud.....”

Same : Page — 79

“They are by nature timid, timorous and cringing but also revengeful cunning and thievish while at the same time they are intelligent and tractable.”

Same: Page — 91

அந்திராசியைக் கபடம்மிக்கவராகத் தாவதுப் புலவர்
எழுதியவைக்கும் ஆதாரமாக அமைவது :

“The Counsel of Don Andrado should always be followed so far it agrees with our principles ; but it must be noted that he is in my opinion too hard on the natives.....”

Same : Page — 91

பூத்தம்பிக்கு ஒல்லாந்தர் உவந்து உத்தியோகம்
வழங்கியமைக்குச் சான்று :

“The chief changes will be that many of the offices which were entirely filled by the Portuguese will in future be left to the highest castes among natives.”

Same: Page—87

“ because it is much wiser and safer plan to rule, the inhabitants through their own Kinsmen and chiefs than by inexperienced and sometimes incapable officers of the Company.....”

Same : Page — 91

இசிலாமியர் ஒல்லாங்களுக்குப் போட்டியாக இருந்தமையை
அறிய உதவுபவை.

“ That no moors or heathens must like wise be allowed to have booths or shops for the sale of any Wares

Same : Page — 6

“ We expressed our satisfaction with the seizing of the three Moorish smuggling vessels and the capture of the Moorish smugglers found thereon and the punishment inflicted on one of them.” — Memoir — Pielat Page 58

ஆங்கிலேயன்



பூத்தம்பி நாடகத்தில் வரும் ஆடவர், அரிவையார்
தோன்றும் முறைப்படி



- அபிரும்
- ஒல்லாந்த உயர்தர அதிகாரி
- யேசன்
- அபிருமின் பணியாளன்; ஒற்றன்
- அன்றனி அமிருல்
- ஒல்லாந்த கடற்படைத் தலைவன்;
யாழ்ப்பாண மாகாண அதிபதி
- கடூர்
- முசினிம் மாஹுமி
- அந்திராசி
- ஒல்லாந்தரிடம் பணிசெய்யும் முதலி
- கதிரவேலு
- கைரேகை சாத்திரி
- அழகவல்லி
- பூத்தம்பியின் மனைவி
- புதுநாயகவல்லி
- பூத்தம்பியின் சகோதரி; கயிலாய
முதலியின் மனைவி
- பூத்ததம்பி
- யாழ்ப்பாணத்து முதலி
- வன்னித்தம்பி
- பூத்தம்பியின் மகன்
- கயிலாய முதலி
- பூத்ததம்பியின் மைத்துனர்
- பொன்னு
- பூத்ததம்பி வீட்டுப் பணிப் பெண்
- சின்னெனுலாந்தேசு
- ஒல்லாந்த கடற்படை வீரன்,
பூத்தம்பியின் நண்பன்.
மற்றும் வெட்டியான் முதலியோர்



காலம் 1658 க்யார்

கதை நீக்டு இடம் :

கொழும்பு : ஒல்லாந்தர் தலைமை அலுவலகம்
யாழ்ப்பாணம் நல்லூர் : பூத்தம்பியின் வீடு
யாழ்ப்பாணம் : ஒல்லாந்தர் கோட்டை

குளம் I

காட்சி 1

[நல்லாச்சத் துவர்தர அதிகாரி அபிரூமின் உத்தியோகபூர்வமான ஒடு கொழும்புமாகரில் டன்ளி இந்த லீட்டன் அறையின் சார்ஸம் ஒன்றி ஜாடாக அபிரூம் பார்த்துக்கொண்டிருக்கின்றார். அவருடைய வாயிலீருக் கின்ற சுங்கரன்றுவும் புகை மண்டலமாகக் கிளம்புகின்றது. மேசை ஒன் நிலே மதப்புட்டிகள் கிடக்கின்றன. பணிபாளன் யேசன் முக்கியிலே தாங்கி வழிக்குதொண்டிருக்கின்றான்.]

அபி: என்ன அமைதியான இரவு! சந்திரன் இதோ இந்த அறையின் ஜாடாக எட்டிப்பார்க்கின்றான். இதே முழு மதியை எங்கள் அன்றுவேப் கூரியே என் தாயார் காட்டுநான் மகிழ்ந்த காலமும் உண்டு. நான் பிறக்க நாட்டிற்கு இறகு கட்டிச் சென்றால்... கடல் கடந்து ஆயிரம் காததுாரம் இங்கு வந்து... இந்த இலங்கையில் மாண்டு மடியவோ நான் பிறக தேன்...? (மதுவை வார்த்துக் குடிக்கின்றார். இரவேன் அமைதியைக் குவித்துக் கொண்டு பலமான அலநல் ஒன்று வருகின்றது.)

குரல்: ஜூய்யோ... அல்லாவே துணை.... என்னை அடிக்காதிர்கள்... பத்துப் பேர் சேர்க்கு அடித்தால் நான் செத்துப் போவேன்... ஜூய்யோ.. நான் பாலும். கருணை காட்டுங்கள்... அல்லாவே துணை!

[ஒவ்வரங்க மாலுமி அன்றாவி அடித்துத்தன்னி முசிசிம் வணிகன் கடூர் வர்து அபிரூம் முன்னால் விழுகின்றார். தாங்கி வழிக்கு பணிபாளன் யேசன் துடித்து எழுந்துகின்ற தன் சட்டைகைப் பளிசெய்கின்றான்.]

அபி: (அலட்சியமாகப் புகையைக் கக்கிக்கொண்டு) யாரிவன்? இங்கு ஏன் வந்து கூச்சலீடுகின்றான்? ஏன் இவணைப் பிடித் துக்கொண்டு வந்திர்கள்?

அன்றானி: (வணக்கம் தெரிவித்துக்கொண்டு) நாங்கள் பல காலமாகக் கண்டுபிடிக்க முயற்சி செய்த கடற்கள்ளன் இவன்.

யாழ்ப்பாணப் பகுதியிலே கள்ளச் சரக்கு ஏற்றும்போது இவ்னைக் கையும் மெய்யுயாகப் பிடித்தோம். கறவா, இரத்தினம், முத்து, யானைத்தந்தம், துணிமணி எல்லாவற்றையும் கப்பலில் ஏற்றுவித்தான்.

அபி: (தன் சுங்காணைத் தட்டிவிடு) உன் பெயர் என்ன?

கஸு: என் முழுப் பெயரையுமோ கேட்கின்றீர்கள்?

அன்: களவெடுத்துக் காலம் தள்ளுபவனுக்கு முழுப் பெயர் வேறுண்டோ?

கஸு: (இதானமாக) இல்லை. ஒல்லாந்தக் கம்பனியார் நீதி நியாயத்திற்குஞ் கட்டுப்பட்டவர்கள். இது விசாரணை என்றபடி யால் முழுப் பெயரையும் சொல்லத்தானே வேண்டும்.

அபி: சரி, முழுப்பெயரையுஞ் சொல்.

கஸு: என் முழுப் பெயர் முகமது அப்துல் கஸு.

அபி: தொழில்?

கஸு: மாலுமி. என் பரம்பரையே அத்தொழிலைத்தான் செய்கின்றது. என் தங்கை மாலுமி. என் பேரன் மாலுமி. என் பேரனின் பேரன் மாலுமி. தம்பி மாலுமி. தமையன் மாலுமி. மாமா மாலுமி. சிறிய தங்கை மாலுமி.

அன்: உங்கள் குடும்பமே கொள்ளையடிக்கப் பிரத்துள்ளது என்று சொல்லுங்கள்.

கஸு: திரைகடலோடித் திரவியம் தேடுவதற்கு மறுபெயர் கொள்ளையடிப்பது என்று இன்றுதான் அறிந்தேன்.

அன்: நளினமாகப் பேசவேண்டாம். இந்தக் கபட்டை நான்... (அடிக்கப் போகின்றுள்)

அபி: வேண்டாம். (கஸுரைப் பார்த்து) உனாக்கு என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமோ?

கஷு : (அமைதியாக) மரண தண்டனை ! அதுதானே தெரிந்த காரியமாயிற்றே.

அபி : அதனையீட்டு வருக்குகின்றுயோ ?

கஷு : வருக்குகின்றேன். பொங்கிவரும் பெருங் கடலில் மரக்கலத்தைச் சூருவளிக் காற்றினாடாகச் செலுத்தும்போது மரணம் ஏற்பட்டால் அந்த மரணத்தையீட்டு நான் பெருமைப் படுவேன். என் இனமும் பெருமைப்படும். கேவலம் ! எனக்கு இந்த மரணமோ ? அதுதான் ஒரே ஒரு கவலை. வேறு எந்தக் கவலையும் இல்லை.

அபி : விலங்கை மாட்டி இவனைச் சிறைக்குள் தள்ளுவ கள். (சேவகன் விலங்கை மாட்டுகின்றார்)

கஷு : துரையே ! சுக்காலைப் பிடித்து இரும்பான இந்தக் கைக்கு இந்த விலங்கு என்ன செய்யும் ? இதோ ! (பட்டிய விலங்கை உடைத்தெலிக்கின்றார்)

அன் : அடேயப்பா ! இவன் இரும்பு மனிதன்.

அபி : காவன்மையும் கைவன்மையும் ஒருங்கே அமையப் பெற்றவன். சரி, நீ இறப்பதற்கு முன்னர் என்ன சொல்ல விரும்புகிறோ?

கஷு : சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆண்டவன் படைத்த ஆழியில் மரக்கலம் செலுத்த எவனுக்கும் உரிமை உண்டு. மரணம் எனக்கு ஒன்றஞ் செய்யாது.

அபி : உன்னை நான் மன்னித்து, மரண தண்டனையைச் சிறைவாசமாக்கினால் ...?

கஷு : என்றே ஒரு நாளைக்குச் சிறையிலிருந்து தப்பியோடு வேன் என்ற நம்பிக்கையுடன் இருப்பேன்.

அபி : (சிறிது கைக்குதலையீட்டு) உன் விருப்பப்படி நடக்க முடியுமானால் நட, நம்பிக்கையை இழக்காதே.

(சேவகன் கஷுயரக் கையைப் பின்னித்துச் சங்கிலியினாற் கட்டி இரண்டு விலங்கை மாட்டி அழற்றுச் செல்கின்றார்.)

அன்: துரையே! இவனை நாம் பிடிப்பதற்குப் பட்டபாடு. மரக்கலத்தை இவன் வெட்டி வெட்டிச் செலுத்தினான். அப்படி வெட்டி வெட்டி நீந்தச் சுரு மீன்கூட இவனிடம் பழக வேண்டும்.

அபி: இவனைக் கொல்லாமல் வைத்திருப்பதே நல்லது என நான் சுருதுகின்றேன். ஏன்?

அன்: இவனுக்கு இலங்கையையும் இதனைச் சுற்ற உள்ள முழுத்திரத்தையும் கண்கு தெரியும். நீர்ச் சுழிகள், தடவுபார்கள் எல்லாம் இவனுக்குத் தண்ணீர்ப்பாடம்.

அபி: இவனைக் கூப்பலில் ஏற்றிச் சென்றால் கடற்பாதை எல்லாவற்றையும் துலக்கமாக எங்கள் படங்களில் வரையலாம், எங்கள் கப்பற் போக்குவரத்திற்கு அது பெரும் உதவியாக அமையும்.

அன்: அருமையான யோசனை! ஒஞ்சும் கோய்க்கு மருங் தாகும்.

[இருவரும் மதுவைக் கிண்ணங்களில் வாரித்துப் பருகுகின்றனர். பருகி விட்டு அபிறும் அங்கும் இங்கும் உலரவுகின்றனர். அங்ரணி தன் சப்பாத் தாக்கும் உற்றுகின்றனர்.]

கடு: (அறையில் வெளிபே உள்ள உடைபாறத்தால் கூட்டிச் செல் விடப்படும்போது) என்னைப் பெற்று வளர்த்த அன்னையே! உள்ளை இனி எப்போது காண்பேன்? கண்பார்வையை யிழுக்கு குதி கலங்கும் உனக்கு இனி உறுதுணை யார்? கடலோடி கூபுர் இருக்கின்றுன் என்ற துணிவில் வாழ்க்கு வருகின்றுமே! கண் னன் கடூர் இருக்கும்போது கண் பார்வை எதற்கு என்று சொல்லுவாயே... (அழுகின்றார்)

சேவகன்: எட்டி கடக்கு செல். இல்லாவிட்டால் எனக்கும் உனக்கும் ஆபத்துத்தான். (இருவரும் செல்கின்றார்)

அபி: - (தன் சுங்காணிலே புகையிக்கையை அடைந்து கொள்ளு) யாழ்ப்பாணப் பகுதியிலே இந்தக்-கடற் கொள்ளீக்காரருக்கு

அனைவு கூடிக்கொண்டு வருகின்றது. அங்குள்ளவர்களை அடக்கித் திறம்பட விருவாகஞ் செய்யவேண்டும்.

அன்: சென்ற நிருவாகக் கூட்டத்திலும் அதுபற்றிப் பேசி நேரம்.

அபி: பேசவதினாற் பயன் ஒன்றும் இல்லை. உடனே கடவுடிக்கை எடுக்கவேண்டும். ஏன் அன்றாரி? உண்ணியேயாழ்ப்பாண மாகாண அதிபதியாக நியமித்தால் என்ன?

அன்: எனக்கு உங்களருகிலிருந்து இங்கே கொழும்பிலே சேவை செய்யத்தான் விருப்பம்.

அபி: ஆனால், தீதான் என் நம்பிக்கைக்குப் பாத்திரமானவன். உன் கோர்மையை நான் மெர்க்கின்றேன். கோர்மை இல்லாமல் வெறும் திறமையால் எதனையுரு சாதிக்கமுடியாது.

அன்: யாழ்ப்பாணத்தைப் பரிபாலிப்பது இலகுவான் அலுவல் என்று நான் எண்ணவில்லை. அங்குள்ளவர்கள் தங்கிரிகள்; பெருமை பிடித்தவர்கள்.

அபி: இல்லை அன்றாரி. தீயேதான் போகவேண்டும். உனக்கு உதவியாக அந்திராசி முதலியையும் அனுப்பிவைக்கலாம். சங்காஸைப் பற்றவைக்கின்றார்.) யாழ்ப்பாணத்தில் எங்கள் சினி நெனுலாங்கேதூ இருக்கின்றார். சுத்த வீரன். புலி; யாழ்ப்பாணத்தவரை அடக்கப் புலியும் தேவை; ஒரு நரியும் தேவை. காலோக்கு இங்கு எட்டுமணிக்குக் கூடுவோம். அந்திராசியையும் வரச்சொல்.



காட்சி ॥

[அதே அறை. விருந்து ஒன்று டெப்பதற்குவேண்டிய எல்லா ஓழுங்கு களோயும் யேசன் தூடி ஓடிக் கவனிக்கின்றன. அப்போது கூடியைக் கடித்தியெடு குதிரையிற் காலைவந்ததுக்கொண்டு நிற்கின்ற. முகத்திலே வெறுப்பின் சாபல் தெரிகின்றது.]

அபி: சரியாக எட்டு மணிக்கு வருவதாகச் சொன்னார்கள். அன்றனியையும் காணவில்லை. அந்திராசியையும் காணவில்லை. குறித்த நேரத்தில் இவர்களுக்குக் குறித்த அலுவல் செய்யத் தெரியாது.

யேசன்: (சட்டையைச் சுரிசெட்டுகொண்டு) அன்றனி வக்கு வாசலீல் நிற்கின்றார்.

அபி: உள்ளே வரச்சொல். கேரம் போகின்றது. (யேசன் போகின்றார்.)

அன்: (உள்ளே வக்குகொண்டு) மன்னிக்க வேண்டும். வருவதற்கு கேரம் போய் விட்டது. வரும் வழியிலே சோதிடன் ஒருவனைக் கண்டேன். எனக்கு கல்லகாலம் வரும் என்று சொன்னான்.

அபி: (கீர்த்து விட்டு) கல்ல காலம் வரும் என்பதற்குச் சோதிடம் தேவையில்லை. நானே நேற்றுச் சொல்லிவிட்டேன். உனக்குத்தானே பதவி ஏற்றம் வரப்போகின்றதே!

[அப்போது அந்திராசிமுதலி விரைந்து உள்ளே வருகின்றார். வந்த வேகத்தில் கால் தடுக்கிக் குடையுடன் கீழே விழுகின்றார். அப்போதும் அன்றனியும் குழங்கக் குழங்கச் சிரிக்கின்றனர். அந்திராசி எழுந்து உடுப்பைச் சரிபார்க்கின்றார்.]

அன்: என்ன முதலியாரே? இந்த விலாக் காடும் கோடையில் ஏன் குடையுடன் புறப்பட்டார்கள்?

அந்தி: (வணங்கி விட்டு) துரைஞாயகமே! நீங்கள் எனக்குச் சன்மானமாகத் தந்த பிரம்பையும், குடையையும் ஒரே முளை

யிலேதான் பத்திரமாக வைப்பேன். அவசரத்தில் பிரம்புக்குப் பதிலாகக் குடையை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன்.

அன்: (பேசுகினப் பார்த்து) எங்கே எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டுவா. முதலியாருக்கு இன்று விருந்து. இந்தா முதலியாருடைய குடையை எடுத்துவை.

யேசு: (போகும்பொழுது குடையை எடுத்து விரித்துப் பிடித்துக் கொண்டு) அற்பனுக்குப் பவிசு வக்தால் அர்த்தராத்திரியிற் குடை பிடிப்பான்.

அபி: முதலியாரே! உமக்குக் குறித்த சேரத்திற்குக் குறித்த வேலையைச் செய்து முடிக்கத் தெரியாது. எட்டு மணிக்குச் சரியாக வரச் சொன்னேன். இப்போது கேரம் எட்டரை. (மணிக் கூட்டுடைக் காட்டுகின்றூர்)

அந்தி: இந்தமுறை மாத்திரம் மன்னியுங்கள். எனக்குக் குதவசம் மணிக்கூடு ஒன்றில்லை. (தாடியையும் மிகையையும் தடவ கின்றூர்)

அபி: அவ்வளவுந்தானே? எங்கள் கொம்பனிக் கணக்கிலே ஒன்று கொடுக்கச் சொல்லுகின்றேன்.

அந்தி: (வணக்கி விட்டு) உண்பது கொம்பனியின் உணவை. உடுப்பது கொம்பனியின் உடுப்பை. பிடிப்பது கொம்பனியின் குடையை.

அன்: இனிப் பார்ப்பதுவும் கொம்பனியின் மணிக்கூட்டுடை, சரி, சாப்பிடும் முதலியாரே. இதோ விறண்டி!

[மூவரும் மதுவைக் குடித்து உணவை உண்ணுகின்றனர். அங்கிருமி மாத்திரம் மதுவை வார்த்து வார்த்து மட்டுக்கொற்ற குடித்துவிட்டு இருக்கி, மீண் எல்லாவற்றையும் அள்ளி அள்ளி உண்கின்றூர்.]

யேசு: (உள்ளே வந்து சட்டையைச் சரிசெய்து விட்டு) வருங் காலத்தைத் தவறாது சொல்ல வஸ்ஸ கையேகை சாத்திரி கதிரவேலு வந்து நிற்கின்றூன்.

அபி: அவனை நான் பார்க்க விரும்பவில்லை. போகச் சொல், இங்காட்டிலே சாத்திரிமார்களுக்குக் குறைவில்லை. சனத் திரளிலே ஒரு ஆளிலே மோதுப்பட்டால் அந்த ஆள் கண்டிப் பாகச் சாத்திரியாகத்தானிருக்கும். கால் இடறுப்பட்டால் அது கோயில் வாசற் படிக்கட்டாயிருக்கும்.

அன்: அவன் மிகவும் திறமைசானி. எனக்குத் தெரியும்.

அந்தி: மகா பிரபு, இவனைப் போன்ற சோதிடனை நீங்கள் எங்குமே பார்த்திருக்கமாட்டார்கள். கெட்டிக்காஷன், கல்லாகப் பலன் சொல்லுவான்.

அன்: அவன் தான் என்னுடைய எதிர்காலத்தைப் பற்றியுள்ள சொன்னான். அவனை நீங்கள் பார்க்கத்தான் வேண்டும். நான் தான் இங்கு வரச்சொன்னேன்.

அபி: ஒரோ! அப்படியோ? அவன் வரட்டும்.

[கதிரவேலு தன் குடும்பத்தைப் பூட்டை முடிச்சுடன் உள்ளே வருகின்றன. அபிழுமிந்துச் சிரிப்பு வருகின்றது]

அந்தி: (கதிரவேலுவைப் பார்த்து) எங்கள் மதிப்பீற்குரிய துரையின் எதிர்காலத்தை எடுத்தியம்புவிர் சகலக்கலா பண்டி தரே! (அபிழுமைப் பார்த்து) துரை, இவர் சோதிடம், சிற்பம் இலக்கியம், இசை எல்லாவற்றிலும் கிபுணர்.

அபி: எல்லாவற்றிலும் கிபுணர்தான். ஆனால் ஒரு வயிறு சோற்றிற்கு உழைக்கத் தெரியாது. இல்லையோ?

[கதிரவேலு தன் போட்டலங்களில் உள்ள பொருள்களை எடுத்து வைக்கின்றன. பின்னர் டதோ செபஞ் செப்பின்றுள். குடும்பபையை அடிக்கின்றன.]

அபி: சரி, நாடகம் தொடங்கப் போகிறது.

கதி: இந்த வாழ்க்கையே காடகம்தானே. (அபிழுமின் இரு கைகளையும் பார்வையிடுகின்றன) இந்தப் பூலோகத்திலே தன் னிகரற்ற தனிப்பெருங் தலைவனுகத் துரையவர்கள் திகழ்கின்றார்கள்.

அபி: (கிரித்துவிட்டு) அதனைச் சொல்வதற்குக் கைரேகை பார்க்கவேண்டியதில்லை. என் உத்தியோகமே அதனைச் சொல்லும்.

அந்தி: தயவுசெய்து துரையவர்கள் குழப்பக்கூடாது. அவர் சொல்லி முடிந்தனர் துரை கேட்பதனைக் கேட்கலாம்

கதி: துரையினுடைய தாயன்பு கிரற்றது. உங்களுடைய மாதா இல்லாவிட்டால் நீங்கள் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது. சிறு வயதிலே நீர்த் தத்து இருந்திருக்கின்றது. தாய் மாமன் வறியாலே பெரும்பொருள் வங்குசேரும். நிற்க; இக்காலத்தில் இங்கு ஆட்சி செலுத்தும்போது நீங்கள் கம்பியவர்கள் உங்களை வஞ்சிப்பர். கொடுங்கோன்மைக்கு இடமுண்டு. உங்களுடைய கண்பரொருவர் மரணமாவார். நண்பரைப் பிரிந்த துயரால் வாடுவீர்கள். சொந்த புத்தியை இழக்காமலிருந்தால் தஞ்சிரத்தால் உங்களை வஞ்சித்தவர்களை மிஞ்சிவிடலாம். கதிகலங்காமலிருந்தால் விதியையும் வெல்லலாம். ஏற்படப்போகும் அபகிர்த்தியை அன்றே துடைத்தெறியலாம். எதிர்காலம் இன்னும் சிறப்பாக அமையப்போனின்றது. அரசு சன்மானங் கிடைக்கும்.

அபி: சரி, நஸ்வது. இனிப் போதும். இந்தாரும். (செம் பொந் காச ஒன்றினை அலட்சியமரக எடுத்துக் கொடுக்கின்றார்.)

கதி: (அந்திராசியைப் பார்த்துவிட்டு) இல்லைப் பிரடி. உங்கள் கடைக்கண் பார்வை இருந்தால் அதுவே எனக்குப் போதும். போய்வருகின்றேன்.

அபி: கல்வது போய்வா. (அந்திராசியைப் பார்த்துவிட்டு) என்ன முதலியாரே? உங்களுடைய எதிர்காலத்தைப்பற்றி இவன் ஒன்றும் சொல்லவில்லையோ? (கிரவேலு போகின்றான்.)

அந்தி: எனக்கும் பதவியேற்றம், பேர், புதும் எல்லாம் கிடைக்கும் என்று சொன்னான்.

அன்: அப்படியோ சொன்னான்? நீங்கள் அதனை நம்பு கின்றீர்களோ?

அந்தி: (சுடங்கி டட்க்கும் பாவணயிலே சிரித்துவிட்டு) கம்பினால் என்ன, கம்பாவிட்டால் என்ன, எனக்கு உங்களுடைய தயவு

இருந்தாற் போதும். உங்களுடைய மேசையிலிருந்து சின்தும் உணவு எனக்குக் காலும்.

அன்: என்ன? எங்கள் தேசாதிபதியின் கடைக்கண் பார்வையைப் பெற்றதனால் உற்றார், உறவினர், ஏனைய பிரதானி கள் எல்லோரும் உம்மை உதற்றித் தள்ளிவிட்டார்கள் என்று கவலைப்பட்டார்.

அந்தி: அதையிட்டு நான் சுற்றேலும் கலங்கவில்லை. அவர்கள் பெருமை பீடித்தவர்கள். அன்றையஞாக்கிய ஒல்லாங்க ருக்கு நான் அடிபணிக்கு தன்மானம் இழந்தவனென்று இழி வாகப் பேசவர். இனத்தைக் காட்டிக்கொடுத்த கோடரிக்காம்பு என இடித்துக் கூறுவர்.

அபி: இனி இந்த நாட்டிலே உங்கள் தமிழ், சிங்கள மன்னரின் ஆட்சி ஒருபோதும் தலைதூக்காது. புளியின் வாய்ப் பட்ட மான் தப்புமோ? யானை வாய்ப்பட்ட கரும்பிற்கு மீட்சி ஏது?

அந்தி: அவர் எக்கேடு கெட்டாலும் கமக்கென்ன? ஒல்லாங்க இராசா வாழ்டும்!

அபி: கல்லது. அங்றனியை யாழிப்பாணத்திற்கு மாகாண அதிபதியாக அனுப்பப் போகின்றேன். அந்திராசியையும் முதலீயாராக அனுப்பி வைத்தால் நல்லது என்ற நீர்வாகிகளும் அபிப்பிராயப்படுகின்றனர்.

அந்தி: (கைவில் மதுப்பட்டியை எடுத்துக்கொண்டு) என்ன? எனக்கோ? யாழிப்பாணத்து முதலீயர்ப் பதவியோ? அப்படியோ? உண்மையோ?

அன்: அப்படியேதான்! உண்மைதான்!

அந்தி: ஐயோ! வேண்டாம்! யாழிப்பாணத்தவர்கள் திமீர் பீடித்தவர்கள். அவர்களோடு இருந்து காலங்கள் ஞவது கடினமான அலுவல்.

அன்: நாம் கேர்மையாகவும், திறமையாகவும் நடந்து கொண்டால் அவர்களால் என்னதான் செய்யமுடியும்?

அபி: என்ன அன்றனி? உனக்கு அந்திராசியின் குணம் தெரியாதோ? முதலில் மாட்டேன் என்றுதான் சொல்லுவார். பின்னர் முக்தியடித்துக்கொண்டு வருவார். அந்திராசியின் இயல்பே அப்படித்தான்.

அந்தி: (மதுவை எடுத்துப் பருகிக்கொண்டு) நீங்கள் சொல் வதனை காண் ஒருபோதும் தட்டிப் பேசமாட்டேன். ஆனால் யாற்ப பாணத்திற்குப் போக எனக்குப் பயமாக இருக்கின்றது. (மது புரைக்கேற்றுவே பலமாக திருமுகினார். பின்னர் ‘தொப்’ என்ற காற்காலி ஒன்றில் விழுகின்றார்.)

அன்: கிழவனுருக்கு வெறி தலைக்கேறவிட்டது. (பேசுவேப் பார்த்து) மதுப் புட்டிகளை எடுத்துச்செல். இத்துடன் இதனை சிறுத்திக்கொள்வோம்.

அபி: ஏன்? காலும் வெறி வந்து சாய்க்குவிடுவேன் என்ற பயம் வந்துவிட்டதோ? எனக்கு எல்லா அலுவலிலும் எல்லை எது என்பது தெரியும்.

அந்தி: எல்லை எது என்று எனக்குங் தெரியும். (வெறி மேலிடவே பாடுகின்றார்.)

எல்லை யேதடா தொல்லை யேதடா
சொல்லு மேதடா பணிவும் ஏதடா
அல்லல் ஏதடா அஞ்சல் ஏதடா
நல்ல கெஞ்சிலே நடுக்கம் ஏதடா
வெல்தல் ஒன்றுதான் மேவு வோமடா.

அக்த காளையிலே கான் ஒரு கவி பாருங்கள். கவிப் பிர வாகமும் மது வெறியும் புயலும் மழையும் போன்றவை. (மேலும் பாடுகின்றார்.)

நல்ல கெஞ்சிலே நடுக்கம் ஏதடா
வெல்தல் ஒன்றுதான் மேவு வோமடா
வெல்தல் ஒன்றுதான் மேவு வோமடா.

அன்: முதலீயாரே! நீர் இப்படியாக அபசரத்தை அள் ளிச் சொரிக்தால் காம் தற்கொலைதான் செய்யவேண்டும். இதோ, இந்த யண்ணலுடாக கான் வெளியே பாய்க்குவிடுவேன்.

அபி: அந்தளவு தூரம் அவர் எமக்குத் தொல்லை தர மாட்டார் என்ற நம்புகின்றேன்.

அந்தி: (எழுங்கு தள்ளாடித் தள்ளாடி) வாழ்வளிக்கும் மதுக் கிண்ணத்தைக் காணவில்லையே. கவிப்பிரவாகம் கரைபுரண் டோட் ஒரே ஒரு கிண்ணம். அப்புறம் நான் வானவெளியிலே மிதங்கு செல்வேன்.

அபி: இனி உம்மால் நிலத்திலே நடக்க முடியாது. வான வெளியிலேதான் பறந்து செல்லவேண்டும். (மேதாக கைக் கிண்ணர்.)

அந்தி: எங்கு பறந்து சென்றாலும் நான் உங்கள் அடிமை. இந்த நாய் உங்கள் உணவைத் தின்று வளர்கின்றது. நீங்கள் எதனைச் சொன்னாலும் நான் அதனை மீறி நடக்கமாட்டேன்.

அபி: நல்லது, கல்லது முதலியாரே. ஆனால் எந்த அலு வலியும் நிதானமாக நடத்தல் வேண்டும்.

அந்தி: எனக்கும் நிதானமாக நடக்கவேண்டும் என்பதும் விளங்கும். கவனமாகவும் நடப்பேன். நிதானமாகவும் நடப்பேன். நிதானத்தைக் காற்றிலே பறக்கவிட்டுக் கண்முடித்தனமாகவும் நடப்பேன்.

அபி: நீங்கள் எப்படியும் நடக்கலாம். இப்போது இந்த இடத்தை விட்டு நடவுங்கள். யேசன், முதலியாரைப் பல்லக் கில் அழைத்துச் செல்லச் சொல்.

அந்தி: எனக்கு வெறியில்லை. நான் நடக்குபோவேன். (அங்கிராசி தள்ளாடித் தள்ளாடி வெளியேப் போகின்றார். பேசன் குடையை விரித்தபடி கொடுக்கின்றான்.)

அந்தி: (குடையை வாங்கிப் பிடியை முத்தமிட்டுவிட்டு) ஒவ்வாந்த இராசா என்னைக் காப்பதுபோல் நீயும் எனக்கு வெப்பிற் படாயல் காப்பாற்றுகின்றாய். (மீண்டும் குடையை முத்தமிட்டு கிண்ணர்.) இனி என்னால் நடக்க முடியாது. இப்படி இருப்போம். எனக்கு எல்லைக்குள் நடக்கவும் தெரியும். எல்லையை மீறி உடக்கவும் தெரியும். (வீட்டு வாயிலில் உள்ள புற்றரையில் வீழுங்கு படுக்கிண்ணர். விரித்து வைத்த குடையைத் தலைகிழாக உதைத்துத் தள்ளுகின்றார்.)

காட்சி III

[அதே அரை, அபினாம் சாய்வு நாற்காலி ஒன்றிலே படுத்திருக்கின் ரூர், பணியாளன் பேசன் ஆவருக்கு விசீறியால் விசுக்கிக்கொண்டிருக்கின் ரூன்.]

அபி: என்ன யேசன்? இத்த அந்திராசி முதலியை உனக்கு நன்றாகத் தெரியுமோ? அவர் எப்படியான ஆள்?

யேச: (சட்டைப்பைச் சுரிசெப்புத்தொண்டு) அவரை எனக்கு நன்கு தெரியும், குள்ளங்கரியின் தந்திரமும், நாகபாம்பீன் நச் சுத்தன்மையும், தேனீயின் சுறுசுறுப்பும் உடையவர். ஆனால், சில வேளைகளில் கழுதைபோலவும் நடந்துகொள்வார். குடும்பமைப் பிடிக்கத் தாவுவார். தவறிவிட்டாற் காலிலே விழுந்து மன்னிப்புக் கேட்பார்.

அபி: அப்படியானால் அவரை யாழ்ப்பாணத்திற்கு முதலீயாராக அனுப்புவோமோ?

யேச: அனுப்பலாம். ஆனால், இவரை மேற்பார்வை செய்வதற்கு மேலதிகாரி இருப்பார்தானே?

அபி: கண்டிப்பாக இருப்பார்கள். அதனையிட்டுக் கவலைப்பட வேண்டாம்.

யேச: நுரை, ஒன்று சொல்லுகின்றேன். பிழையாக எண்ணக்கூடாது. நேற்று வந்த கைரேகை சாத்திரி கந்திரவேலு வைக் கூப்பிட்டால் அந்திராசி முதலியைப்பற்றிக் கூடுதலாக அறியலாம். எங்கள் கோட்டை எல்லைப்புறத்திலேதான் தங்கியிருக்கின்றான். நீங்கள் உத்தரவு கொடுத்தால் உடனடியாக அழைத்து வருவேன்.

அபி: அழைத்துவா உடனே.

[பேசன் வெள்ளேபோகின்றான். அதேவேற்றில் அஞ்சலி உள்ளே வருகின்றார்.]

அபி: அன்ரனி! அந்தக் கதிரையை எடுத்துக்கொண்டு இப்படி வந்து இரு. நேற்று எனக்கு அந்திராசிமுதலி நடந்து

கொண்ட விதம் சற்றேனும் பிடிக்கவில்லை. இவ்வாறு எல்லையிற் மதுவிலே ஆழ்த்து மிதப்பவரிடம் சிருவாகப் பொறுப்பை எப்படி ஒப்படைக்கலாம்?

அன் : (சிந்துவிட்டு) அந்திராசி கல்ல விவேகி. ஆனால், பேராசை பிடித்தவர், இலவசமாக எது வந்தாலும் அதை ஏற்க மறுக்கமாட்டார்; தயங்கவும்மாட்டார். கேற்று மது இலவசமாகக் கிடைத்தது. மடமடவென்று குடித்துவிட்டார். அது தான் பிழை. கல்ல மனிதன்.

[அப்பொழுது யேசனும் சாத்திரி கதிரவேலுவும் டீன்ஸீ வருகின்றனர்.]

அபி : (கதிரவேலுவின் குடுகுப்பையை வாங்கிச் சுந்த மெல்ல மால அடித்துவிட்டு) முக்காலத்தையும் உணர்ந்த சகலகளை பண்டிதரே! நான் உங்களை ஏன் அழைத்தேன் என்று ஆரூடஞ்ச சொல்ல முடியுமோ?

கதி : (தலையைச் சொல்கிறதோன்று) தெரிய ... வில் ... லீ, மகாபிரபு.

அபி : (மேலும் இருமூறை குடுகுப்பையை அடித்துவிட்டு) எங்கே? இனிச் சொல்லும் பார்க்கலாம். (கதிரவேலு கையைப் பிரசுகின்றான்.) அது சரி. இந்த அந்திராசி முதலியை உனக்கு நன்றாகத் தெரியுமோ?

கதி : ஆம், ஆம். நன்றாகத் தெரியும். என்றாலும் தெரிக் கும் தெரியாது என்றான் சொல்லவேண்டும்.

அன் : என்ன? ஏன் அப்படிச் சொல்கின்றாய்?

கதி : எனக்கு அவரைச் சரியாகப் பதினெட்டு வருடங்களாகத் தெரியும். ஆனால், அந்த மனிதனுடைய உள் மனத் தைப்பற்றி என்னால் எள்ளளவேனும் தெரியமுடியாமல் இருக்கின்றது. உங்களிடம் விசுவாசமாகத்தான் இருக்கின்றார். நல்ல விவேகி. கெட்டிக்காரன்.

அபி : (குடுகுப்பையை அடித்துவிட்டு) சென்றுவாரும் பண்டிதரே. தேவை என்றால் எப்போது கூப்பிடுவேன் என்பது தெரியுமோ? (கதிரவேலு தலையைச் சொல்கின்றான். பின்னர் குடுகுப்பையை வாங்கிக்கொண்டு செல்கின்றான்.)

அன்: இந்தக் கழுரை நாம் கவனிக்கவில்லையே.

அபி: நான் மறந்துவிட்டேன். நீ போய் அழைத்துவா அவனை.

[அன்றனி செல்கின்றார். அபிருமின் மேற்கட்டையைப் போடுவதற்கு பேசன் உதவி சொல்கின்றார்.]

அபி: யேசன்! நீதான் என் கம்பிக்கைக்குப் பாற்றிர மான ஒற்றன் என்பது ஒருவருக்குக் தெரியாது. வெறும் பணி யான்; மூட்டாள் என்பதுதான் எல்லோருடைய எண்ணா மும். நீயும் யாழிப்பாணத்திற்குப் போக ஏற்பாடு செய். அங்கு அன்றனியின் பணியாளனாக இரு. (யேசன் சட்டையைச் சரிசெய்து கொண்டு வணங்குகின்றார். விலங்கு பூட்டியெடு கூர் முன்னோ வர அன்றனி தின்னால் வருகின்றார்.)

அன்: ஜயா! இதோ கூர்.

அபி: ஒகோ. நீங்களோ? அது சரி. முகமது அப்துல் கழுரே! உங்கள் முடிவுதான் என்ன?

அன்: இவனுக்குச் சரியாக மூன்றுஞான் தவணை கொடுத் தோம். இப்போதும் “மாட்டேன்; சொல்லமாட்டேன்; முடியாது” என்று பழைய பல்லவியைத்தான் பாடுகின்றான்.

அபி: சரியான பிடிவாதக்காரர். பிடிவாதமும் மூடக்கு வாதம் போன்ற ஒரு கோய். இலங்கையைச் சுற்றவர் உள்ள தடவுபார், நீரோட்டம், கடற்பாதை எல்லாம் காட்டித்தராவிட்டாற் பிடிவாதத்திற்கு மருந்து எம்மிடம் உண்டு. (மேகங்கில் இருந்து சுங்கு ஒன்றினை எடுக்கின்றார்.)

கடு: என் இனத்தை நீண்த்தால் உடலில் ஏற்படப் போகும் கோவும் இன்பமாக மாறும். வேம்பும் கரும்பாகும்.

அபி: மாறுமோ இல்லையோ தெரியாது. பார்க்கலாம். (செங்கை எடுத்துக் கூடுதலாக பல்லாக மூன்றுமுறை கடிக்கின்றார். கடு சூடாமல் அசைபாமல் இருக்கின்றார்.)

அன்: இப்பொழுது என்ன சொல்லுகின்றாய்?

கடு: ஒல்லாந்த தேசத்திலிருந்து நீங்கள் சிரமப்பட்டு இந்த நாட்டிற்கு ...

அன்: இந்த காட்டிற்கு வந்து பெரிய அட்டகாசம் செய் கின்றோம். இல்லையோ?

கழு: இல்லை. மேங்கள் இந்த காட்டிற்கு வருவதிற்கு சவுக்கு இப்படித் தும்புதும்பாக அறப்போகின்றது. அதற்கு அந்த விதி.

அபி: உனக்கு இந்த விதி, கழுர். நீ அஞ்சாளைஞ்சும் படைத்தவன். உன் கெஞ்சின் உரம் என்னைக் கவர்க்குவிட்டது. (யேசனைப் பார்த்து) சவுக்கை அப்புறம் கொண்டுபோ. (யேசன் போகின்றான்.) இந்தா களைத்துப் போய்விட்டாய். பருகு இதை. (மஹாவக் கிள்ளத்தில் யார்க்கின்றார்.)

கழு: ஐயா! வேண்டாம். இசிலாத்தைப் பின்பற்றுகின்ற எவனும் அதனைக் கையாலும் தொடமாட்டான். (வனங்குகின்றான்.)

அன்: கன்று. உன் மதப்பற்றிற்கு நாம் ஒருபோதுங் கெடுதல் செய்யோம். (கங்காணை எடுத்துப் புகையிலையை குடைகின்றார்.)

அபி: யாழ்ப்பாணப் பகுதியைச் சுற்றவரவுள்ள கடற் பாசதைகளைக் காட்டிக்கொடு. உனக்கு விடுதலை தருகின்றேன். உடனே உன் தாயைப் பார்க்கலாம்.

அன்: இந்தா. இந்தச் சுங்காணை என்றாலும் பற்றவை. களைத்துப் போனால்.

கழு: (தபங்கிக்கொண்டு) இல்லை. வேண்டாம். (அபினாமைப் பார்க்கின்றான்.)

அபி: எடுத்துப் பற்றவை.

கழு: (எடுத்துக்கொண்டு) கண்பார்வையை இழந்து கதிகலங்கும் என் அஞ்ஜையின் காலடியிலே போய் விழுத் துடியாய்த் துடிக்கின்றேன். அதற்காக என் இனத்தைக் காட்டிக் கொடுப்பதோ? இனம் பெரிதோ? தாயன்பு பெரிதோ? பாலை வனத்துச் சூறவளிபோல் என் மனம் உணர்ச்சிவசப்பட்டுச் சுழல்கின்றது. மகாஸ்ரபு! இன்னும் இரண்டு நாள் தவணை கொடுங்கள்.

அபி: உன்னுடைய குணத்தை நான் மெச்சுகின்றேன். எதிரி என்றால் உன்னைப்போல இருக்கவேண்டும். கரி போன்ற

நவரின் கட்சிலும் பார்க்கப் புலி பேரன்றவரின் பக்கமை உன்று. சரி உன் முடிவை யோசித்துச் சொல். (கஷ் வளங்கி விட்டுப் பணியாளத்துடன் போகின்றான்.) அன்றானி, இவணையும் யாழ்ப் பாணம் அழைத்துச் செல்.

கஷ்: (உடத்துக்கான்டு கீதவளப் பாகதமிலில் செல்லும்போது) திக்கற்ற நிலையிலிருந்து தவிக்கின்றேன் தாயே. நீதான் இதற்கு ஒரு வழி சொல். எமது முதாதையர் கண்டுபிடித்த கடற் பாகத களை என் சொந்த கலனுக்காகக் காட்டிக் கொடுக்கலாமோ? தன்னலத்திற்காக இனத்தை விற்கலாமோ? யாழ்ப்பாணத் திலே பூத்தம்பி முதலியார் இருக்கின்றார். ஏதான்டு செய் தால் யாழ்ப்பாணத்து அரசனுக்கு; இல்லாவிடில் மண்ணைக் கிண்டி வாழலாம் என்று இருக்கின்றார். அவர் பெருந்தகை, அவரைப்போல நானும் என் இனத்தை மதித்து நடந்தால் ... ஜயோ தாயே! (அழுகின்றன்.)

தீரை.

களம் II

காட்சி 1

[இடம் எல்லார். பூதத்தம்பி முதலீன் வீடு. வீட்டு அறையென் ரீனிலே அழகான வேலைப்பாடுகளுடே பல தனபாடங்கள் இருக்கின்றன. பூதத்தம்பியின் மகிளை அழகவல்லி தன் வீணையை எடுத்தத் துடைந்தத் தாந்தியைச் சரிபார்க்கின்றார். அப்பொழுது அவரின் மைத்தனி புதுநாயக வல்லி உள்ளே வருகின்றார். அழகிய வேலைப்பாடுகளுடைய திரையிலே முருகனுடைய திருவருவம் வர்ணாத்தினாலே தீட்டப்பட்டு இருக்கின்றது. அழகவல்லி அதனையே உரியப் பார்க்கின்றார்.]

புது: ஏன் மைத்தனி? முருகன் திருவருவத்தைப் பார்த்து என்ன தான் வேண்டிக்கொள்கின்றீர்கள்?

அழு: என் மனாவிலே சரியாக இல்லை. எல்லா முதலீ மாநும் ஒல்லாந்தரிடஞ் சென்று உத்தியோகம் பார்க்கின்றார்கள். இவர் மாத்திரம் ... இப்படியாக ...

புது: என்ன? அண்ணு பூதரையோ சொல்லுகின்றீர்கள்? அவருக்கு என்ன? ஒரு குறையுமில்லையே! சின் ஏன் உத்தியோகமும் உழைப்பும்?

அழு: குறை ஒன்றும் இல்லை என்றுதான் அவரும் சொல்கின்றார். ‘வயலில் ஒருமுறை வீளாந்தால் பத்து ஆண்டு உண்ணாப் போதும். படிக்கக் கண்ணித்தமிழ் உண்டு. வாழ்வளிக்க நீயுண்டு’ என என்னைப் பார்த்துக் கேள்யாகப் பேசுகின்றார்.

புது: அதில் என்ன தவறு? நீங்கள் இல்லாவிட்டால் அண்ணுவின் வாழ்வு பொலியாது.

[அதே நேரத்தில் இரு வாள்வீரர்களின் மோகல் கேட்கின்றது. “வலக்காலை முன்னே கை, வாணித் தளாவி எடு. துரிதம் போதாது” என்ற குரல் வருகின்றது.]

அழ: விடுந்தாற் பொழுதுபட்டால் இதுதான் வேலை. இதற்கு ஒரு முடிவில்லையோ?

புது: இது என்ன? யாரோ சண்டை செப்கின்றார்கள். ஓயையியோ! யாரப்பா? யாரங்கே? அயியோ!

அழ: மைத்துவி! பதறவேண்டாம். வேறு யாருமில்லை. உங்களுடைய அருமைத் தமையானார் உங்களுடைய மாண்பு மிக்க மருமகனுக்கு வாள்வித்தை பழக்குகின்றார். அவ்வளவும் தான்.

புது: அப்படியோ? அது கல்ல அலுவல்தான். வாருங் கள் அதனைப் போய்ப் பார்ப்போம்.

அழ: அதோ. அதில் நின்று எட்டிப் பார்த்தால் எல்லாக் தெரியும். (புதுஏய்கவல்லி எட்டிப் பார்க்கின்றார்.)

புது: மகனே பாச்டா! உன்னுடைய ஆசைமாயி வங்கு எட்டிப் பார்க்கின்றார். உன் திறமை எல்லாவற்றையும் முறையாகக் காட்டு, கண்மணி.

[புத்தம்பியும் அவருடைய மகன் வன்னித்தம்பியும் இடதுசாரி யலத்சாரியாக வாட்சன்டை செப்பின்றனர்.]

புது: போதும். பிள்ளை களைத்துவிட்டான். (இருவரும் வரட்சன்டையை இருக்குதின்றனர்.) இந்தாடா கண்மணி. (தன் கையிலிருக்க மோதிரந்தைக் கழற்றி மருமகனுடைய கையிலே போடுகின்றார்.) வெட்கப்படாதே. உனக்குத் தருவதற்கு எனக்குப் பெண் இல்லை. (வன்னித்தம்பி வெட்கித் தலை குளிகின்றார்.)

அழ: போதும், போதும். அண்ணனும் தங்கையும் ஆடுகின்ற கூத்து.

புது: போதும். எங்கே மகனே, ஆய்ச்சிக்கும் மாயிக்கும் ஆடிக் காட்டு. (லெங்கைக் கட்டை எடுத்து ஏறிகின்றார்.) சிறுத்தொண்டன் கநை. பிள்ளைக்கறியை உண்ட சிவத்துறவி வயிறு நிரம்பியதால் ஆடிப் பாடுகின்றார். அதுதான் காட்சி.

அழ: போதும், போதும். நானோக்கு ஆடலாம். (புதத்தம்பி பாடுகின்றார். வள்ளித்தம்பி ஆடுகின்றார்.)

பாட்டு

போதும் போதும்உண வென்தன் தொண்டனே
திது நீங்கிய அன்புகொள் மெய்யனே
யாதும் நானேன எண்ணியினை ஆதவின்
போதும் அன்புச் சுற்றுன்றும் போதுமே.

புது: போதும் போதுமே. பின்னை நல்லாகக் கணித்துப் போனான்.

புத: என்ன கணிப்பு. துள்ளித் திரிகின்ற வயது. இந்த ஆண்டு விசயதசமி தினத்தன்று வீரமாகாளி அம்மன் கோயி வில் தம்பியின் அரங்கேற்றம் நடைபெறும்.

அழ: (நவீப்புடன்) என்ன? வாள்வித்தை அரங்கேற்றமோ? ஒல்லாங்கர் பிரங்கி, துப்பாக்கி, வெடிமருஞ்சு, குண்டு என்கின் ரூர்கள். நீங்கள் துருப்பிடித்த வாலை வைத்துத் தலையைச் சுற்றிச் சுழற்றுகின்றீர்கள். சீச்சி! வெட்கம்! வெட்கம்!!

புத: (புதாயகிழைப் பார்த்து) எப்படி உன்னுடைய மைத் துனி? வாய்ப்பாட்டிலே அவருக்கு நிகரில்லை. ஏன் மூக்காலே முகாரி வாசிப்பதென்றால் அந்தக் காலத்து யாழ்பாடி கூட இவரிடம் பிச்சை வாங்கவேண்டும்.

அழ: அப்படியே இருக்கட்டும். இந்தப் பச்சைக் குழங்கை யைக் களரி கட்டி ஆடவிட்டால் எல்லோரும் கண்ணுக்குள் வைத்துக்கொண்டு போய்விடுவார்கள்.

புத: சரி, களரி ஆட்டம் முடிந்த பின்னர் கண்ணுறாறுக் குப் பார்வை பார்க்கலாம். தம்பி போ, ஆறடா கண்ணே. (வள்ளித்தம்பி போகின்றார்.)

புது: அது ஒருப்புறமிருக்கட்டும். மைத்துனிக்கு கெடுகாளாக ஒரு கவலை நெஞ்சிற் புகுந்துவிட்டது.

பூத: அதுதானே எனக்குத் தெரிந்த அலுவலாயிற்றே ! — என் பிரியகாயகிக்கு நான் என்று கழுத்திலே தாலிகட்டினேனே அன்று அவருக்குக் கவலையும் கெஞ்சிம் குடிகொண்டுவிட்டது. (உக்கங்கள்.)

அழு: இந்தமாசிரிச் சிரிப்பும் கிண்டலும்தான் எங்களோ இந்த விலைக்குக் கொண்டுவந்து விட்டன.

பூத: மைத்துனி சுருதி சேர்க்க என் மனைவியர் பழைய பல்லவி பாடுகின்றார். நறுக்காகச் சொன்னால் நான் ஒல்லாங்க இராசாவிடம் உத்தியோகம் பார்க்கவேண்டும். இல்லையோ ?

புது: அதிலே ஏதும் பிழையும் உண்டோ அண்ணா ?

பூத: எனக்கு உத்தியோகம் உழவுத் தொழில். என் செல்வமெல்லாம் பொங்கி வரும் கெந்தக்கிர்கள். வயல் செய்யப் பழம் பெரும் பண்ணையாட்கள் இருக்கின்றார்கள். வீட்டிலே மகாலட்சுமி வீற்றிருக்கின்றார். துணைக்கு நீங்களும் கைலாய முதலீடும் இருக்கும்போது எனக்கு என்ன குறை?

அழு: ஒன்று சொல்ல மறந்து விட்டார்கள். ‘இருக்குமிசம்’ கையிலிருக்தால் கவலை எல்லாம் காற்றுயிப் பறந்தோடிவிடும் என் பிர்கள்.

பூத: உண்மை, உண்மை. இப்போது நான் இருக்குமிசம் சத்திற்கு அகல உரை எழுதிக்கொண்டிருக்கின்றேன். நேற்று அருமையான பாட்டு ஒன்றிற்கு நுதன் உரை கண்டேன்.

புது: நீங்கள் அந்தப் பாட்டைப் பாட, மைத்துனி விளையை மீட்க, நான் கேட்க, அப்பப்பா ! அதிலேதான் எத்தனை தீள் பம் !

பூத: சரி, எதற்கும் என் மைத்துனர் கைலாய முதலீடு ஒருமுறை கேட்டுகின்றார் உத்தியோகம் பற்றிப் பேசலாம். பாட்டு, பயன், படிப்பு, சூத்து, வாள்வித்தை, கல்லூர் முருகன் முன் கை எடுத்தல்; இவைதான் என் உள்ளத்திற்கு உகந்தவை. உத்தியோகம் எதற்கு? (பாடுகின்றார்.)

வேலவனே நீதான்
கோலமயில் மீதுவராய்.

புது: நீங்கள் பாடிக் கொண்டேயிருங்கள். நாங்கள் வீட்டு வேலைகளைக் கவனிக்கவேண்டும்.

புது: நல்லது. நான் ஏட்டிலே எழுதவேண்டியிருக்கின்றது.

ஆழ: சமையல் வேலை முடிந்ததும் வந்து கூப்பிடுவோம். உணவருந்த வந்துவிடவேண்டும். பாய்யத்திலே பரவசமடைந்து விட்டதாகச் சொல்லவேண்டாம்.

முத: (வேலவனே என்ற வரிகளை முறைமுனைத்துக்கொண்டு) நல்லது. (இருவரும் போகின்றனர். ஏட்டையும் எழுத்தானியையும் எடுத்துக்கொண்டு முத்தகம்பி அங்குமிங்கும் உலாவுகின்றார்.) நல்லூரிற் கோயில் கொண்டருஞ்சு வேலவனுக்கு ஒரு கிர்த்தனை. கடைசி இரண்டு அடியையும் முடிக்க முடியாமலிருக்கத்து. கனவிலே கதிர்ளனி வேலவன் எனக்கு அதை முடிந்துக் கொடுத்தார். (யரகிக்கின்றார்.)

தொல்லை விணைகடிக்கு தோன்றுத் துணைபுரிக்கு
சொல்லின் நிலைகடந்து தொண்டர் மனம்கயக்கு
நல்ல தமிழ்விழைந்து ஞானம் தனை அளித்து
நல்லை நகர்உறையும் செல்வா! குகா! சண்முகா!

இப்பொழுதுதான் அது அழகாக அமைந்து விட்டது. காலையில் எழுந்தவுடன் வேலவனை வழிபடுதல். பின்னர் கன்னித் தமிழ் ஒதல். உற்றூர் உறவினருடன் அளவளரவுதல். வயலிலே உழுதல். அம்மம்மா! என்ன அமைதியான வாழ்வு. அன்பும் அமைதியும் நிறைந்த இந்த வாழ்வை விடுத்து அடிமைத்தன மான உத்தியோகத்தை ஒல்லாந்தரிடம் பார்க்கலாமோ? (கப்போது கைவாய்ப்புதலி உள்ளே வருகின்றார்.) வாருங்கள் மைத்துனரே!

ஈகலா: உங்களுக்கென்ன ஞாறை? பாட்டு, படிப்பு என்று பொழுது போகின்றது.

பூத: அதனுலென்ன? ஏன்? சிறுவயது தொடக்கம் உங்களுக்கும் பாட்டுக்கும் ஒற்றுவராது. மாட்டுச் சவாரி, போர்த் தேங்காயடி இவைதான் உங்களுக்கு உகந்தவை. (அந்த வல்லி உள்ளே உங்கு வெற்றிலைத் தட்டை வைக்கின்றார். ஆவருடன் பது ராவகல்லீயும் வருகின்றார்.)

கைலா: அந்த அலுவல்களிலும் ஈடுடுவதற்கு ஆள்தேவை தானே. உலகத்திலே புத்திமான் இருந்தால் முட்டானும் இருக்கத்தானேவேண்டும். மலை இருந்தால் மடுவும் இருக்கத்தானே வேண்டும். ஒளி இருந்தால் இருஞும் இருந்தே தீரும்.

அழ: (பாக்கை வெட்டிக்கொண்டு) இருக்கத்தான் வேண்டும். இல்லாவிட்டால் உலகமே கடங்காது.

புது: உலகம் கடங்கத் திருவருள் வேண்டும் அண்ணு. கேற்று நீங்கள் நல்லூர் முருகனைப்பற்றிக் கீர்த்தனம் ஒன்று எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். அது முடிந்து விட்டதோ?

பூத: (துள்ளி எழுங்கு) ஆம்! ஆம்! முடிந்து விட்டது. அதனை முடிக்கமாட்டாமல் தத்தளித்தேன். பெருமான் அதனை எனக்குக் கணவிலே முடித்துக் கொடுத்தார்.

கைலா: (வெற்றிலையைப் போட்டுக்கொண்டு) படியுங்கள் பார்க்கலாம்.

பூத: (அழவல்லிகையைப் பார்த்து) அந்த ஏட்டுச் சட்டத்தை இப்படி எடுத்துக் கொடுக்கல்கள்.

அழ: (ஏட்டைக்கண்ணிலே ஓரநிட்டு) இருங்கள் ஏட்டிற்கு மஞ்சள் சாற்றித் தருகின்றேன்.

புது: நான் மஞ்சளை எடுத்துக்கொண்டு வருகின்றேன். (உள்ளே இருவரும் போகின்றார்.)

கதி: (நன்குடுப்பை முதலை பொருட்களுடன் உள்ளே வங்குக்கொண்டு) ஐயா! முதலியாரே! உள்ளே வரலாமோ?

கைலா: (சிரித்துவிட்டு) உள்ளே வந்த பின்னர் வரலாமோ என்று கேட்கிறீர்கள். கலா பண்டிதர்கள் எவருமே எங்கள்

பூதத்தம்பியாரின் வீட்டிற்குள் கேட்டுக் கேள்வியின்றிக் கால் எடுத்து வைக்கலாம். (பூதத்தம்பியைப் பார்ந்து) மைத்துனரே! இவர் ஆருடம், சோதிடத்தில் பெரிய கலர் பண்டிதர். பெயர் கதிரவேலு. நேற்றுத்தான் கொழும்பிலிருங்கு வந்தவர். உங்களுடைய எதிர்காலத்தைப் பற்றி இவருடன் கலந்து ஆலோசிக்கலாம்.

பூத: (எழுந்த சின்று) வாருங்கள் சோதிடரே. உங்கள் வரவு எமக்குப் பெரும் உவகையைத் தருகின்றது.

கதி: உங்களைப்பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கின்றேன். உங்களுடைய எதிர்காலத்தைப்பற்றி ஆராய உங்கள் மைத்துனர் என்னை வரும்படி பணித்தார்.

பூத: சோதிடரே! அன்று எழுதியதை அழித்து எழுத முடியாது. எல்லாம் பண்டை வினைப்படி டெக்கும்.

கதி: (டெடுக்கை அடித்துச் செபஞ் செய்துகொண்டு) எங்கே உங்கள் கையை இப்படி கீட்டுங்கள் பார்க்கலாம். (இரண்டு கையையும் மாறி மாறிப் பார்க்கின்றார்.)

கை: சோதிடரே! நல்லாகப் பாருங்கள். இவருக்கு ஏதாவது உத்தியோக ஏற்றம் சமீபத்தில் வருமோ?

கதி: இவர் பிறவியிலேயே மெய்யறிவுடையவர். இவருக்கு எந்த நாளும் ஞான நாட்டமிருக்கும். பூவைக் கண்ட வண்டுபோல இவர் கோயிலைக் கண்டதும் ஆகிவிடுவார்.

கை: அதுதானே இந்த ஊரிலே எல்லோருக்கும் தெரிக்க அனுவலாயிற்றே.

கதி: இவருடைய கல்வி கேள்வி அறிவுக்கு எந்தவிதமான குறையுமில்லை. அன்பும் அடக்கமும் உடையவர். மாதா பிதாக் களிடமிருங்கு நிறையப் பொருள், பண்டம் பெற்றிருக்கின்றார். இவருக்குப் பகைவர் நோன்றவும் இடமுண்டு. பூரணமான கை. ஆனால்....

கைலா : ஆனால் என்ன சோதிடரே? மறைக்காமற் சொல் இங்கள்.

கதி : ஆயுள்தான் சிறிது பலம் குறைவாக இருக்கின்றது. உத்தியோக ஏற்றமுண்டு. இறக்கத்தின் இவருடைய புகழ் மங்காது. உத்தியோகம் கிடைக்கும். அதனாலே தொல்லையும் ஏற்படும். அண்டிக் கெடுப்பவரினுலே ஆபத்தும் வரும். எங்கே இவருடைய சாதகத்தைக் கொடுங்கள்.

பூத : ஏன் மைத்துனரே! உங்களிடம் தானே சாதகத்தைத் தாந்தேன்.

கைலா : அதனை எங்களுடைய சோதிடர் ஏரம்பஸுர்த்தி பிடம் கொடுத்தேன். நாளைக்குத்தான் கொண்டுவருவார்.

பூத : இவ்வளவு பலன் சொன்னதும் போதும். இந்த உலகத்திலே நாம் பெறுவதற்கும் ஒன்றுமில்லை. இழப்பதற்கும் ஒன்றுமில்லை. உலகம் நங்குமிடக்கானே. பக்கமையும் ஒன்று தான். நட்பும் ஒன்றுதான்.

கைலா : சோதிடரே! நாளைக்கு இவ்விடம் வாருங்கள்.

கதி : வருகின்றேன். நாளைக்குக் காணலாம்.

பூத : உணவருந்திச் செல்லுங்கள்.

கதி : நாளைக்கு வருவேன். இப்பொழுது வேறு ஒரு இடத்திற்குப் போகவேண்டும்.

பூத : நல்லது. சென்று வாருங்கள். இதோ சன்மானம்.

கதி : அதெல்லாம் நாளைக்குப் பார்த்துக் கொள்வோம். (எட்டிப் பார்த்துவிட்டு) யாரோ வெளியில் வந்து சிற்கின்றார்கள். (குரலீச் சுபர்த்தி) யாரைக்காண வந்திருக்கின்றீர்கள்?

அந்தி : (வாயிலீல் சின்றபடி) மதிப்பிற்குரிய பூதத்தம்பி முதலியாரைக் காண வந்துள்ளோம்.

கதி: தெரிந்த குரலாக இருக்கிறதே! (எட்டிப்பார்த்தவிட்டு) என்ன அந்திராசி முதலியாரே? இங்கேயும் வந்து விட்டார்கள்.

அந்தி: நானும் அதே கேள்வியைத்தான் கேட்கின்றேன். நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்?

கதி: நான் அழைத்தபடியால் வந்தேன். நீங்கள்?

அந்தி: நான் ஏதோ அழைப்பைக் கொண்டுவந்தேன். நீங்கள் இந்தப் பஞ்சாங்கக் கட்டை வைத்துக்கொண்டு எந்த விட்டிற்குள்ளும் நுழையலாம். உரிமையுண்டு. ஆனால் எனக்கு?

கதி: பூத்தம்பி முதலியாரே! இவரை உங்களுக்குத் தெரியாது என நினைக்கின்றேன். இவர் அந்திராசி முதலியார். ஒல்லாங்கத் தீராசா இவரை யாழ்ப்பாண முதலியராக வியமித் துள்ளார். சரி பேசிக்கொண்டிருங்கள். நான் போய் வருகின் ரேன். (கீடுவேலு போகின்றார்.)

அந்தி: போய் வாருங்கள். இவருடன் சிறிது தனியாகப் பேசவேண்டும். (கைலாபமுதலியைச் சுட்டிங்காட்டி) இவர் உங்க ஞடைய மைத்துனர் கைலாயமுதலியாரோ?

பூத: அவர்தான் இவர்.

அந்தி: பழம் கழுவிப் பாலிலே விழுக்க கதையாகி விட்டது. நான் வந்த அஜுவல் யாருக்குமே தெரியக்கூடாது. எங்கள் நம்பிக்கைக்குரிய பல்லக்குக்காரன் வழிகாட்ட இவ்விடம் நடையில் வந்து சேர்க்கேதேன். நான் தெரிவிக்கும் வேண்டுகோளை உங்களுக்கு விருப்பமில்லாவிட்டால் ஒரு காக்கை குருவிக்கும் சொல்லவேண்டாம். உங்களுக்கும் உங்கள் மைத்துளருக்கும் இந்த நாட்டிலே இருக்கிற செல்வாக்கைப்பற்றி (அங்குபிங்கும் பார்த்தவிட்டு) எங்கள் மதிப்பீற்குரிய ஒல்லாங்கத் துரைக்குத் தெரிய வந்துவிட்டது. (செகுமின்டு) எனவே உங்கள் இரு வரையும் முதலியார் உத்தியோகப் பொறுப்பை ஏற்கும்படி கேட்கின்றார்.

பூத : நல்லது. அதுபற்றி ஆலோசனைசெய்து நாளைக்குத் தெரிவிக்கின்றேன். (கைலாயமுதலியைப் பார்த்து) மைத்துனரே ! கவனமாகக் கேட்டாரோ ? (கைலாயமுதலி தலைப்பக்கின்றார்.)

அந்தி : நான் நாளைக்கு வருவேன். எங்களுக்குச் சார் பான முடிவை எதிர்பார்க்கின்றேன்.

கைலா : பார்க்கலாம். இப்போது விருந்து உண்டு போகலாம். (அந்திராசியிடம் சொல்லப் படுத்தக் கொடுக்கின்றார்.)

அந்தி : பசியில்லை. நீங்கள் அன்புடன் விடுக்கும் அழைப்பை மறுக்க முடியாதிருக்கின்றது. (அங்வறியிலே எதிர்பாராத விதமாக வந்த அழகவல்லியின் மீது அந்திராசியின் பார்வை விழுகின்றது.)



காட்சி II

[புதந்தம்பிளை யேடு. அதே அரை. புதந்தம்பிடை கைலாயமுதலே மும் வெற்றிலை மென்று வீழுவிக்கொண்டு இருக்கின்றனர்.]

கைலா: என்ன மைத்துனரே! என்ன செய்வோம்? இன்று அந்த அக்திராசிமுதலீ வருவதாகச் சொன்னாரே!

புது: எனக்கு உத்தியோகமும் வேண்டாம்; உபகாரமும் வேண்டாம்.

கைலா: நன்றாக யோசிக்கவேண்டும். உங்கள் சுகோதரிக்கும் நாம் இன்னமும் ஒல்லாங்குதரின் அழைப்பைத் தெரிவிக்கவில்லையே! (குரலை உயர்த்தி) இங்கே வந்துவிட்டுப் போங்கள்.

புது: இதோ வருகின்றேன். என்ன? இன்றைக்குப் பெரும் பூரிப்பாக இருக்கின்றீர்கள்?

கைலா: பூரிப்பாக இருக்காமல் வேறு என்னமாதிரி இருக்கலாம்? தேடிய மருங்கு காலீல் வந்து சிக்கிற்று. முத்துச் சிப்பியைத் தேடிச் சுழியோடி மற்றவர்கள் போவார்கள். இங்கே சிப்பி எம்மை நோக்கி வந்துவிட்டது.

புது: (ஆத்த போசனையிலிருக்கும் புதந்தம்பிடையைப் பார்த்துவிட்டு) என்ன? மைத்துனருடன் சேர்ந்ததினால் உங்களுக்கும் கற்பனைப் பெருக்குப் பிறங்குவிட்டதோ? சேரடியாகக் கதையைச் சொல்லுங்கள்.

கைலா: உங்கள் மைத்துனியை அழைத்து வருங்கள். இருவருக்குத்தான் சொல்லவேண்டும்.

புது: (உள்ளே எட்டிப் பார்த்துவிட்டு) மைத்துனி! இவ்விடம் வாருங்கள்.

அழு: (உள்ளே வந்துகொண்டு) இதோ, வந்துவிட்டேன். பால் காய்ச்சியாயிற்று. எடுத்துக்கொண்டு வருகின்றேன்.

கைலா: பானிலும் சுவையான செய்தி இங்கு காத்திருக்கின்றது. உடனே வாருங்கள்.

அழு: நல்லது, வந்துவிட்டேன்.

[அழுவல்லி உள்ளே வருகின்றார்.]

கைலா: கறையை வளர்ப்பானேன். நேற்று ஒல்லாந்த ரூடைய உத்தியோகத்தர் ஒருவர் வந்து அந்தரங்கமாகப் பேசிப் போனார். எம்மிருவரையும் முதலியார் உத்தியோகப் பதவி ஏற்க உடனே வரட்டாம். கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமோ?

அழு: நல்லது! நல்லது! நல்லூரான் அருள்தான். எல்லாம் அவன் செயல்.

புது: இதை என்னுல் நம்பவே முடியவில்லையே!
அப்பனே முருகா! (வணக்குகின்றார்.)

அழு: (தன் கணவனிப் பார்த்து) என்ன பேசாமல் இருக்கின்றீர்கள்? மற்ற முதலியார் ஒல்லாந்த இராசாவிடம் முழங்காளிலே நீங்று மன்றுடிக் கேட்டாலும் ஒன்றும் நடக்காதாம் உங்களுக்கு இப்படியான வாய்ப்பு வலிய வருகின்றது.

பூது: என்னவோ எனக்கு இந்த உத்தியோகம் வேண்டாம். அங்கியருக்கு ஊழியருக்கு செய்வதுதான் உத்தியோகமோ?

கைலா: இனி எங்கள் நல்லூர் இராச்சியம் ஒருபோதும் தலைதூக்காது.

பூது: தலை தூக்காவிட்டால் என்ன? உடலிலே வளிமை உண்டு. உள்ளத்திலே உறுதி உண்டு. சொந்தத்தில் கெந்களனியுண்டு. கையிலே கண்ணித் தமிழ் ஏடுண்டு.

அழு: நான் எதிர்த்துப் பேசுவின்றேன் என்று எண்ண வேண்டாம். நீங்கள் உத்தியோகம் பார்த்தால் அவருக்கும் உத்தியோகம் கிடைக்கும். (கைலாபழுதலியைச் சுட்டிக் காட்டுகின்றார்) நானும் வாழ்வேன்; எங்கள் மைத்தனியும் வாழ்வார். எங்கள் குடும்பமே வாழும்.

[அப்போது வன்னித்தம்பி முதலி உள்ளே வருகின்றார். கையிலே ஏட்டுச் சட்டாலும் ஏழுத்தாணியும் இருக்கின்றன.]

பூத: மகனே! எங்கே போயிருந்தாய்?

வன்: அப்பு, ஒரு வெண்பா எழுதினேன். ஈற்றடி சரி யாக அகமயவில்லை.

கைலா: நல்லது மருமகனே! உனக்கு ஈற்றடி முடிய வில்லை. எங்களுக்கு முன்னேற்றப் பாதையில் காலடி எடுத்து வைக்க முடியவில்லை.

பூத: (பொங்கிவரும் அழுகையை அடக்கிக்கொண்டு) என்ன, மைத்துணரே? நீரோ இப்படிப் பேசுகின்றீர்? தம்பி! மகனே! வாடா என் கண்ணே! உன் மழலைசிரம்பா வாயாலே மறு மொழி சொல்லடா, ஒல்லாந்த இராசாவிடம் கான் உத்தியோகம் பார்க்கப் போகலாமோ?

வன்: நல்லது, நல்லது அப்பு. அடுத்த வீட்டு அம்பல வாண முதலிக்கும் உத்தியோகம் கிடைத்துவிட்டதாமே!

பூத: சரி, உத்தியோகம் பார்ப்போம். ஊழியஞ் செய் வோம். எல்லாம் ஊழினைப்படி நடக்கும்.

அழு: இன்றுதான் முருகன் அருள் தந்தான்.

புது: இந்த மகிழ்ச்சி பொங்கும் வேளையிலே அண்ணு வின் உள்ளாம் பொலிய என்னதான் செய்யலாம்?

வன்: கேற்று அப்பு எழுதிமுடித்த ரீத்தனைக்கு நீங்கள் இசை போட்டார்கள். அதனைப் படித்துக் காட்டுங்கள்.

புது: சின்னவன் என்றாலும் பெரன்னுன யோசனை ரொண்னுன். மைத்துனி, எடுத்து வாருங்கள் வீணையை.

[அழகவல்லி உள்ளே பேரப் வீணையை எடுத்துவருகின்றார். கைலாய முதலி பேசாமல் இருக்கின்றார். பூதத்தம்பி நாடிக்குக் கையைக் கொடுத்துக்கொண்டு யோசனையில் ஆழ்துவிட்டார். அழகவல்லி வீணையை எடுத்துப் புதுங்கவல்லியிடம் கொடுக்கின்றார். வன்னித்தம்பி பாட்டுக் கேட்பதற்குத் தயாராக இருக்கின்றார். அழகவல்லி படிக்கின்றார். புதுங்கவல்லி வீணையை மீட்கின்றார்.]

பல்லவி

காவல் என ஏத்தினேன் — சின்பதம்
காவல் என ஏத்தினேன்.

அனுபல்லவி

அன்பு வடிவாயும் அறிவு வடிவாயும்
நன்கு தொழும்கெஞ்சை நாடி உறைவோனே ! (காவல் என)

சரணம்

தோல்லீல் விணைகடிட்டு தோன்றுத் துணைபுரிந்து
சொல்லின் விலைகடிட்டு தொண்டர் மனம்கூய்ந்து
நல்ல தமிழ்விழைக்கு நூனாம் தனை அளித்து
கல்லீல் நகர்உறையும் செல்வா ! குா ! சண்முகா ! (காவல்என)

[அழகவல்ளி சடக்கெட்டு பாட்டை கிறந்திலிட்டு எழுசிக்குரு
புதுஞ்சாகவல்லியும் எழுந்துவிட்டார்.]

அந்தி : (கிர்த்தவோ முடியுமுன்னர் எட்டிப் பார்த்தவிட்டு) மதிப்
புக்குரிய முதலியாரே ! உள்ளே வரலாமோ ? (செருமுகின்றார்.)

புதி : (எழுந்த) வாருங்கள் ! வாருங்கள் !

[அழகவல்லியும் புதுஞ்சாகவல்லியும் விரைவிதே உள்ளே போகின்
உனர். யன்னித்தம்பியும் போவதற்கு எழுதின்றார்.]

கைலா : தமிபி ! இதனை எடு. (வன்னித்தம்பி முதலிக்கு
விணையைக் காட்டுகின்றார். வன்னித்தம்பி விணையையும் தூக்கிக்கொண்டு
செல்கின்றார்.)

அந்தி : மதிப்பிற்குரிய முதலியாரே ! உங்கள் முடிவு
என்ன ? எப்படியென்றாலும் உங்களின் இணக்கத்தைப் பெற்று
வரும்படி ஒல்லாந்த இராசா சொன்னார்.

கைலா : நாங்கள் காலைக்கு ஒல்லாந்த இராசாவிடம்
வருவதாகச் சொல்லுங்கள். கிட்டத்தட்ட முதலியார் இனங்கி
விட்டார்.

அந்தி : நாளைமட்டும் கொழுத்திருக்க முடியாது. இதோ
என் பல்லக்கு அந்த ஒழுங்கையிற் காத்து நிற்கின்றது. அதிலே
ஏறிப் போய்வாருங்கள். உங்களைக் காண ஒல்லாந்த இராசா
துடியாகத் துடிக்கின்றார்.

கைலா : மைத்துனரே ! என்ன சொல்லுகின்றீர் ?

பூத: கான் என்ன சொல்லவேண்டும்?

கைலா: அந்திராசிபாரின் சொற்படி இருவரும் போய் வருவதுதான் நல்லது. இனி உங்கள் விருப்பம்.

பூத: சரி, உங்கள் விருப்பப்படியே நடப்போம். நீங்க ஞம் வாருங்கள். (அந்திராசிக்கப் பார்க்கின்றார்.)

அந்தி: இல்லை. பணியாளனும் நானும் வேறு அலுவல் ஒன்றினைக் கவனிக்கவேண்டும். நன் அம்பலவாண முதலி வீட்டுக்குச் செல்கின்றேன். நீங்கள் வந்துவின்னார் நான் திரும் பீப் போகலாம். பல்லக்கை அங்கு திருப்பி அனுப்புங்கள். யேசன்! (உரந்த குரலில்) யேசன்! இவர்களை என் பல்லக் கில் ஏற்றிவிடு.

[பூதந்தம்பியும் கைலாமழுதவியும் போகின்றனர். அந்திராசி அங்கு நிங்கும் உலாவுகின்றார்.]

யேச: (உள்ளே வந்து) அவர்கள் போய்விட்டார்கள்.

அந்தி: சரி, வெளியே நில். வேறிடத்திற்குப் போக வேண்டும். (யேசன் சட்டையைச் சரி செய்துகொண்டு போகின்றார். அப்பொழுது சற்று வப்பு முதிர்த் தயிர்ப்பெண் பொன்னு வெற்றிகூத் தட்டைக் கொண்டுவந்து அந்திராசிக்குதலி மூன்றால் வைக்கின்றான்.) என்ன? உங்கள் எசமானி அம்மாவோ இதனை அனுப்பி வைத்தார்?

பொன்: (மூற்றத்துப் பார்த்துவிட்டு) வீட்டிற்கு வருபவரை உபசரிப்பதுதான் என் கடமை.

அந்தி: உங்கள் எசமானியின் கணீர் என்ற குரல் என் காதைக் குளிரச்செய்தது.

பொன்: (மீண்டும் மூற்றத்துவிட்டு) வெற்றிலைத் தட்டு இதோ. (புடர் என வைக்குவிட்டுப் போகின்றார்.)

அந்தி: இவளிடம் பேச்சுக் கொடுத்தேனே! (வெளியே போகின்றார்.) நான் மடையன்.



காட்சி III

[இடம்: ஒத்தமிழ் மூலமிலேயின் நீடு. அதே அறை. ஒத்தமிழ் இருங்கல்வீல் இருக்க அழகவல்வீல் வெற்றிகூடியத்துக் கொடுத்துக்கொண்டு சிற்கின்றார். புதுகாப்பகல்வீல் சாய ஓசையை வைத்து அழகான பெட்டி ஒன்றினை இழைப்பதில் முனிஞ்துள்ளார்.]

அழு: நீங்கள் ஒல்லாந்தரிடம் உத்தியோகம் ஏற்று மாதம் பலவாகி விட்டன. ஆனால் இப்படி இரவுபகலாக வேலை செய்தால் உடம்பு கெட்டுவிடும்.

புது: நானும் அதனைத்தான் சொல்லவிருந்தேன். சுவர் இருந்தால் அல்லவோ சித்திரம் எழுதலாம்.

பூது: (சிரித்துவிட்டு) ‘உத்தியோகம் பார்; உழைத்துக் கொண்டு வா’ என்பதும் நீங்கள்தான்; இப்போது இப்படிப் பேசுவதும் நீங்கள்தான். பெண்களுக்கு நிலையான புத்தி இல்லை.

புது: பெண்களுக்கு ஒரேயோரு நிலையான புத்தி உண்டு. அதுதான் தம் கணவரின் கண்ணை. அதைக் கவிரப் பெண் னுங்கு வேறு என்ன வேண்டும்?

பூது: நீங்கள் சொல்வதும் எனக்கும் விளக்கும். (சிரிக் கின்றார்.)

புது: (எட்டிப் பார்த்துவிட்டு) ஒரோ! சிவபூசை தொடங்கப் போகின்றது.

பூது: என்ன, சிவபூசை? எங்கே? எப்போது? விப்பத்துதைச் சொல்லுங்கள்.

அழு: (சிரித்துவிட்டு) எனக்குத் தெரியாது. உங்கள் சரோதரியைத்தான் கேளுங்கள்.

புது: ‘சிவபூசையின் கரடி புகுத்தாற்போல்’ என்பது பழமொழி. எங்கள் வீட்டிற்குள்ளும் ஒரு கரடி வருவது வழக்கம். ஒருவருக்கும் விளங்காதபடி நாங்கள் ‘சிவபூசை’ என்போம்.

பூத: யாரது? விளங்கச் சொல்லுங்கள்.

பூது: ஒருவருமில்லை. அந்திராசிமுதலி வந்து வாசலிற் செருமிக்கொண்டு நீற்கின்றார்.

பூத: (எழுந்து வெளியே வந்து) வாருங்கள் முதலியாரே! ஏது இந்த கேரம்? (அழகவல்லியும் புதாயகவல்லியும் ஓயர்ந்து உள்ளே போகின்றனர்.)

அந்தி: அன்றனி துரை உங்களை உடனடியாக வரச் சொன்னார்.

பூத: நான் அங்கிருந்து வந்து இரண்டு மனித்தியால் மாகவில்லையே! என்ன அலுவல்?

அந்தி: எனக்குச் சரியாகத் தெரியவில்லை. ஏதோ அவசரத் தேவையாகத்தான் இருக்கும்.

[அப்பொழுது சின்னெலாட்டெசு உள்ளே வருகின்றார். பூதத்தம்பி விரைந்து எழுந்து அவரை வரவேற்கின்றார்.]

சின்: என்ன அந்திராசிமுதலி? ஒன்றுங் தெரியாத அப்பாவிபோல நாடகம் நடிக்கின்றாய். மென்று விழுங்காமற் சொல்லு உள்ளதை.

அந்தி: சொல்லத்தான் வந்தேன். அதற்கிடையில் நீங்கள் வந்துவிட்டார்கள்.

சின்: தோல்வியை ஒப்புக்கொள்வது மனித இயல்பிற்குக் கஷ்டனந்தான். சங்கவேலி விதானைக்கும் தொல்பூரம் விதானைக் கும் சண்டை மூண்டுவிட்டது. அதனை அடக்க அந்திராசி போனார். போய் இரண்டொரு அடியும் வாங்கிக்கொண்டார் போல் இருக்கிறது. இப்போது அந்தனார் மக்கள் இரண்டாகப் பிரிந்து சண்டைக்கு ஆயத்தமாகிறார்கள். எங்கள் படைகளை ஏவ எனக்கு விருப்பமில்லை. ஆகையால் பூதத்தம்பி முதலியார் அதனை

அந்தி: (தலையைத் தடவிக்கொண்டு) அதனைத் தீர்த்து வைக்க வேண்டும் என்பது எமது பெரிய துரையின் விருப்பம்.

புது: அப்படி என்றால் நான் உடனே போகின்றேன். இதோ உடுப்பு மாற்றிக்கொண்டு ... கீங்கள் இருங்கள். (உள்ளே போகின்றார்.)

சின்: என்ன அந்திராசி? உள்ளதைச் சொல். கேற்று என்ன கடந்தது? நாளைக்குப் பூத்தம்பி வந்ததும் எல்லாம் தெரியுக்கின்றன.

அந்தி: அப்படி ஒன்றும் கடக்கவில்லை. அவனுகடக்த உரோசம் ஆபந்தானது. சரி, கடந்தது கடந்து போகட்டும் என்ற நான் இருக்கின்றேன். கீங்கள் ...

சின்: கல்லது. சிலர் உரோசமில்லாமலே பிறக்குவிட்டார்கள். அதற்கு என்ன செய்யலாம்? (அந்த வழியால் வள்ளிந் தம்பி ஓடிவருகின்றார். சின்னெழுவாக்கேச அவரை அழைத்து) பின்னாம்! இங்கே வாரும். உங்களுக்கு ஒரு வெகுமதி கொண்டுவந்திருக்கின்றேன். என்னவென்று சொல்லுங்கள் பார்க்கலாம்?

வன்: (வணக்கிவிட்டு) எனக்குத் தெரியாது.

சின்: சென்றதடவை நான் வந்தபோது என்னுடைய பெரிய துப்பாக்கியைப் பார்த்துப் பார்த்து ஆசைப்பட்டார்கள். எனவே உங்களுடைய சின்னச் செல்லக் கைக்குப் பாரமில்லாத சின்னத் துப்பாக்கி ஒன்று இதோ.

வன்: அப்படியானால் உங்களுடைய துப்பாக்கியைப்போல இதுவும் வெடிக்குமோ?

சின்: வெடிக்கும்; புகைக்கும்; சன்னத்தை உழீழும். ஆனால் நான் இப்போது சன்னத்தைத் தரமாட்டேன். துப்பாக்கியைத் தூக்கி எடுக்கப் பழகுங்கள். நாளைக்கு வந்து நான் சுடப் பழக்குவேன். (வெளியே போய்ச் சின்னத் துப்பாக்கி ஒன்றினை எடுத்துக் கொண்டுவந்து கொடுக்கின்றார்.)

வன் : (வளாக்கிவிட்டு) துரைக்கு வணக்கம். (உள்ளே போகின்றார்.)

அந்தி : (தலையைத் தடவிவிட்டு) குழங்கைதப்பிள்ளைக்கும் குட்டி நாய்க்கும் இடம் கொடுக்கப்படாது.

சின் : குழங்கைப்பறுவம் தெய்வத்தன்மையுடைய பருவம். குட்டிநாய் எப்போதும் நன்றி மறக்காது. நன்றிகெட்ட மனிதரிலும் நாய் மேலானது.

பூத : (உள்ளே வஞ்சுகொண்டு) இதோ வந்துவிட்டேன்.

சின் : எங்கே, யானைக்குட்டியைக் காணவில்லையே?

பூத : யார், கைலாசமுதலியோ? நீங்கள் எனக்குக் கூட்டிடகொண்டு போகும்படி கட்டளை போடவில்லையே!

சின் : யானை இல்லாமற் பாகன் ஒன்றஞ் செய்யமுடியாது. பாகன் இல்லாமல் யானையும் ஒன்றஞ் செய்யமாட்டாது. கைலாசமுதலியையும் அழைத்துப் போங்கள்.

பூத : நல்லது, அப்படியே செய்வேன். (உள்ளே போகின்றார்.)

அந்தி : இந்தப் பூதத்தம்பியை அனுப்புவதால் என்ன நன்மை? கலகக்காரரைப் பார்த்து, “அன்பே சிவம். அரோகரா! அமைதியாக இருங்கள். அறம் வளர்க. மறம் மறைக. ஆண்டவன் அருள் கிட்டும்” என்பார். எமது படைகளை ஏவிக் கலகக்காரரைச் சித்திரவதை செய்யவேண்டும்.

சின் : வீரூத இரத்தஞ் சிந்துவதினால் என்ன நன்மை வரும்? (அப்போது வள்ளித்தமிழி துப்பாக்கியுடன் ஓடிவருகின்றார்.)

அந்தி : மீண்டும் வந்துவிட்டாரோ வன்னித்தமிழி முதலீயாரே?

வன் : நீங்கள் சுற்றுக் குக்கியிருங்கள் அந்திராசியாரே!

அந்தி : தங்கையைப்போல மைந்தனும் செப்புள் இயற்றுவான்போல இருக்கின்றது.

வன் : துரையவர்கள் துப்பாக்கிச் சன்னம் கொண்டுவருவார் என்று நாளைக்கு எதிர்பார்த்திருப்பேன்.

சின் : கட்டாயம் வருவேன். வணக்கம். (எழுதின்றார்) இந்தக் கிழட்டுத் துப்பாக்கியும் வெடிக்கும்; புகைக்கும்; சன்னத்தை உழியும். (அந்திராசியைப் பார்க்கின்றார்.)

அந்தி : சரி, நானும் போய்வருவேன்.

வன் : உங்களை எவரும் வரச்சொல்லவில்லையே! போய் வாருங்கள். இதோ, இதுதான் வழி. (அந்திராசி கோபத்துடன் ‘விறுக்’ விறுக்கென ஈடுகின்றார்.)

அந்தி : (வெளியேபோய் இன்றுகொண்டு) தேனீ கடிக்குமென்று பயந்த கரடி ஒருபோதும் தேன் குடிக்கமாட்டாது. (தன் சங்கிலி ஒன்றிலைக் கருத்திலிருந்து சுற்றிக்கொண்டு) தம்பி! பிள்ளாய் வன் ஸித்தம்பி!

வன் : (வந்துகொண்டு) நீங்கள் போய்விட்டார்கள் என்று நான் கிணைத்தேன்.

அந்தி : தம்பியைப்போல எனக்கும் ஒரு பிள்ளை இருக்கால். இந்தாரும் மகனே! என் அன்பின் அடையாளம். (ஈங்கிலையைக் கொடுக்கின்றார்.)

வன் : முதலீயாரே! நீங்கள் தர முன்வந்ததற்கு என்னாறி. ஆனால், எனக்கு வேண்டாம். அன்புடையார் தங்க செப்புச் சங்கிலி, அன்பிலாதார் தருகின்ற பொற் சங்கிலியிலும் பார்க்க மேல். நீங்கள் போய்வாருங்கள்.



காட்சி IV

[காலம் இராப்பொழுது. புத்தம்பிளீன் வீட்டுக்குப் போகின்ற வீசு மில் அந்திராசி முதன் செருமிக்கொண்டு அங்குமிக்கும் உலாவுகிள்ளுர். பணிப்பென் பொன்னு அவ்வழியாலே வருகின்றார்.]

அந்தி: முதலியார் சங்கவேலியினிருந்து வந்துவிட்டாரோ? எப்போரு வருவார்? வேலை இருக்கின்றது. கட்டாயம் காண வேண்டும்.

பொன்: எனக்கு ஒன்றுமே தெரியாது. வழியை வீட்டுத் தள்ளி நில்லுங்கள்.

அந்தி: முதலியார் வந்தவுடன் கான் வந்து தேடிப் போனேன் என்பதைத் தெரிவிக்கவேண்டும். மறக்கவேண்டாம்.

பொன்: (விரைப்பாக) கல்லது. (உள்ளே போகின்றார்.)

அந்தி: ஆண்டவனே! ஏன் உயிரைப் படைத்தாய்? உள்ளத்தைப் படைத்தாய்? உள்ளத்தில் ஏன் உணர்ச்சியைப் படைத்தாய்? அழகைக் கண்டு மயங்குவது உள்ளத்தின் பிழையோ? இல்லை... இல்லை... கண்ணின் பிழையோ? அது வும் இல்லை. அழகின் பிழை. அழகிலும் பிழையில்லை. அழகைப் படைத்த பிரமனின் பிழை. இப்படியாக இயற்கையின் நியதியை, பிரமனின் படைப்பை, ஆண்டவனின் அற்புதந்தை என்னால் ஆராயமுடியாது. அது தத்துவ ஞானியின் வேலை. சுத்தமாக உள்ளும் புறமும் உலகியலில் ஊறியவன் கான். அழகைச் சுவைக்கப் பிறக்கவன்.

பொன்: (எட்டிப் பார்த்துவிட்டு) என்ன முதலியாரே! யாருடன் பேசிக்கொண்டு இருக்கின்றீர்கள்?

அந்தி: ஒருவருடனும் இல்லை. என் உள்ளத்தில் எழுந்த உணர்ச்சிப் போராட்டம். ... என் உள்ளத் துடிப்பின் எதிரொலி. ... என்னை மறக்கு என் வாய் புலம்பிற்று. ... அந்த இன்பத்தை

நீங்கள் குறுக்கிட்டுத் தடுத்துவிட்டார்கள். அந்தப் பாவம் உங்களுக்குத்தான். . .

பொன் : எனக்கு நீங்கள் சொல்வது விளங்கவில்லையோ ! விசரர் பைத்தியகாரர் போல வீணை ஏன் உளாருகின்றீர்கள்?

அந்தி : என்ன ? எனக்கு விசர் பைத்தியம் என்றுதான் சொன்னுயோ ? விசரனாக மாறுவதற்கு முன்பிறவியிலே புண்ணி யஞ் செய்தல் வேண்டும். உலகத்தின் இனப் துண்பங்களை மறந்து வாழ்பவன் விசரன். விசரனுக்கும் ஞானிக்கும் என்ன தான் வேற்றுமை ?

பொன் : விசரனுக்கும் ஞானிக்கும் வேற்றுமை இல்லை என்று சொல்கின்றீர்கள். எனக்கு அதன் உண்மை பொய் விளங்கவில்லை. உங்களுக்குத் தாடி சற்று கரைத்துவிட்டது. ஆனபடியால் தூறவியாக மாறுங்கள்.

அந்தி : அதற்கு இந்தப் பாழும் மனம் இடங் கொடுக்காதாம். (செஞ்சிலே அடிந்துக்கொள்ளுகின்றார்.)

பொன் : நீங்கள் வீட்டிற்குப் போய்ப் படுத்து உறங்கி வாருங்கள். எங்கள் எச்மான் வந்தவுடன் அங்கு வரச் சொல்லுகின்றேன்.

அந்தி : எச்மானில் ஒன்றுமில்லை. எல்லாம் எச்மானி யிலேதான் தங்கியிருக்கின்றது. என் உள்ளிலையை அவருக்கு எடுத்துச் சொல்வாய், நற்குணம் படைத்த பெண்டேன ! என் பொன்னே !

பொன் : இதுவோ தலைபோகிற அலுவல் ? உங்களுக்குப் புண்ணியங்கிடைக்கும். இவ்விடத்தை விட்டு விரைக்கு செல்லுங்கள்.

அந்தி : (அங்குமிங்கும் உலாவிக்கொண்டு) தலை போனாலுஞ் சரி ; தன்மானம் போனாலுஞ் சரி. சினைத்த அலுவல்ஸ் செய்தே முடிக்கவேண்டும். புண்ணியமும் பாவழும் மறு பிறப்பில்தான் தெரியவரும். எது எப்படி அமைந்தாலும் அமையட்டும். இற

நைப் பொழுது இன்பமாகக் கழிந்தால் மற்றைப் பொழுதைப் பற்றிய கவலை எதற்கு?

பொன்: (எட்டிப் பார்த்துவிட்டு) சந்று இருங்கள் முதன்யாரோ! வந்துவிட்டேன். (உள்ளே போகின்றான்.)

அந்தி: எத்தனை நேரம் இருக்கச் சொன்னாலும் இருக்க நான் தயார். நல்ல செய்தி வரும் என்பதைனைப் பல்லியும் சொல்கின்றது. (கிழிச்சு பார்க்கின்றார்.) அவப்பொழுதிலும் தவப் பொழுது என்பர் துறவியர். நானும் ஒருவிதத்தில் தவஞ் செய்கின்றேன். (அழகிய பெட்டி ஒன்றை எடுக்கின்றார்.) இதோ உச்சியிலிருந்து உள்ளங்கால் வரைக்கும் அழகுக்கு அழகுசெய்யும் அணிகலன்கள். (சங்கிலி ஒன்றை எடுக்கின்றார்.) காண்பதற்குக் களிபேருவகையைத் தரும் கழுத்திற்குக் கணகாபரணம் உண்று ...

பொன்: தயவுசெய்து இந்த இடத்தை விட்டுப் போய் விடுங்கள். இல்லாவிட்டால் எமது பண்ணையாட்கள் உங்களைக் கொன்றுவிடுவார்கள்.

அந்தி: நல்லது, போகின்றேன். போகுமுன்னர் ஒரு வேண்டுகோள்; ஒரு கோரிக்கை. இந்தப் பெட்டியை உங்கள் எச்மானியிடம் கொடுங்கள்.

பொன்: (பல்கி வெரித்துக்கொண்டு) அப்படியே செய்வேன். (அந்திராசி பெட்டியைக் கொடுக்கின்றார்.)

அந்தி: நான் இங்கு நிற்கலாமோ? போகலாமோ?

பொன்: அது உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது. நின்றுல் எங்கள் எச்மானியம்மா ஏதாவது சொல்லவிருந்தாலும் இருக்கும்.

அந்தி: நல்லது, நல்லது. அதை நான் மறந்துவிட்டேன். (பொன்னு பெட்டியுடன் உள்ளே போகின்றார்.) ஆக்கப் பொறுத்தவன் ஆற்ப் பொறுக்கத்தானே வேண்டும். எனக்கு எங்கிலக்குள் நடக்கவுட் தெரியும்; எல்லையை மீறி நடக்கவுட் தெரியும்.

கவனமாகவும் நடப்பேன்; நிதானமாகவும் நடப்பேன்; நிதானத்தைக் காற்றிலே பறக்கவிட்டுக் கண்முடித்தனமாகவும் நடப்பேன்.

பொன்: (வெளியே வஞ்சுகொண்டு) இந்தப் பெரிய பரிசு உங்களிடங் கொடுக்கும்படி எனக்குப் பெரிய இடத்திலிருந்து கட்டளை வந்திருக்கின்றது. (பட்டங்கலையாற் கட்டிய பெரிய பொட்டலைகளான்றின் அச்சிருக்கிடம் கொடுத்துவிட்டுப் போகின்றன.)

அந்தி: (வெளியே வஞ்சுகொண்டு) மானிடப் பிறவி எடுத்த தின் பல்லை கான் இன்றுதான் உணர்க்கேதேன். கையே! நீ பதறுகே! (கேங்கும் தன் கையைப் பார்த்துக் கூறுகின்றார்.) பொறுத்தேன் குடித்த நரிபோலத் துள்ளிக் குதியாதே என் உடலே. இல்லை, நீ குதி; நல்லாகக் குதி. உள்ளத்திலே உணர்ச்சி உண்டானால், உயிரிலே துடிப்பு உண்டானால் ஏம்பு தன்னு வழிற் கிழையும் உண்டோ? (மெதுவாகப் போட்டல்லதை அவிழிக்கின்றார். பறைய விளக்குமாறு ஒன்றும், அநுங்கோள் செருப்பு ஒன்றும், அதே ஏகைப்பெட்டியும் சீழுகின்றன.) என்ன பரிசு? அழகவல்லி! என் அன்பிற்கு இதுவோ உன் ... உன் ... உன் ... பரிசு. எனக்கு நிதானமாக டட்க்கவேண்டும் என்பதும் விளங்கும். ... கவனமாகவும் நடப்பேன் ... நிதானமாகவும் நடப்பேன். நிதானத்தைக் காற்றிலே பறக்கவிட்டுக் கண்முடித்தனமாகவும் நடப்பேன். என் வாழ்விலே கான் இதுமாதிரியாக அவமானப் பட்டது கிடையாது... என் அங்கு புனிதமானது. மாசு மறுவற்றது. அழகவல்லி! அதனை சீ ஏற்காமல் விடலாம். ஆனால் என்னை இப்படி அவமதிப்பது முறையோ? நீதியோ? பண்போ? பண்பைப்பற்றிப் பேச இப்பொழுது சேர்யில்லை. முள்ளை முள்ளாலே எடுக்கவேண்டும். முடிந்தது முடிந்து விட்டது. இனி வருவதைப் பார்க்கலாம்.



காட்சி V

[இடம் : மலூர் பூத்தப்பியின் விட்டுக்குச் சுற்றுத் தொலைவிலூள் குளக்கரை. சிங்கலூர்தோசு தப்பாக்கி ஒன்றை இலக்கு வைத்துக்கொண் டிருக்கின்றார். மாலைப் பொழுதிலே பல கொக்குகள், குருவிகள் தங்கள் கடுகளுக்குத் திரும்புகின்றன.]

அன் : அதோ, அதோ, வை இலக்கை. அந்த மூலையாக உடனே படார்... அஹவல் கடக்கட்டும். சுடு, சுடு.

சின் : நல்லது. அமைதியாகச் சத்தம் போடாமலிருங்கள். (முளங்காளில் கிள்ளு இலக்கு வைக்கின்றார்.)

அன் : என்ன, என்ன, தப்பிப்போக விட்டுவிட்டாயே. இப்போது என்ன செய்யலாம்? சீசி! நீ ஒரு ஆண்பிள்ளை. எங்களுடைய இலங்கைப் படையில் உன்னைப்போல இலக்குத் தவறுமற் கடக்கூடியவர்கள் யாருமில்லை. இருந்தும் ஏன் இன்று உன் கை நடுங்கிற்று சின்னென்னாக்தோ?

சின் : நீங்கள் சுடக் கொண்டீர்கள். சுட்டேன். கட்ட கொயை மறுக்க முடியவில்லை. ஆனால்...

அன் : வேட்டைஞ்குப் புறப்பட்டால் கடத்தானே வேண் இம். பின்னர் சுங்கான பற்றவைக்கவா வந்தோம்?

சின் : வேட்டைக்குப் புறப்படுவதில் எனக்கு எந்தவித மான இன்பமும் இப்போது கிடையாது. கடந்தவரம் கொக்கு ஒன்றைச் சுட்டு வீழ்த்தினேன். அம்மம்மா... அது இறகை அடித்தடித்துக் குடித்து விழுந்ததைனைக் கண்ணாலே பார்க்க முடியா திருந்தது. அதன் இறகு துடித்ததுபோல என் உயிரும் இன்று துடிக்கின்றது.

அன் : சரி, உன் விருப்பம். இப்பொழுது வேட்டைக்குப் பதிலாகப் பொழுது போக்கிற்காக என்ன செய்கின்றீர் புலியரே?

சின் : ஒரு பை விறையத் தானியங் கொண்டுபோவேன். அந்தத் தானியத்தைக் குளக்கரையிலே இறைந்துப்போட்டுப் பார்த்துக்கொண்டிருப்பேன். அந்த விருந்திலே காக்கை, குருவி எல்லாம் பங்குபற்றும். அக்குருவியின் ஒனியில் எங்கள் இரட்சகரின் கிதம் ஒயிக்கும். அதனைக் கேட்டு மகிழ்வேன்.

அன்: நீ அப்படியானால் எங்கள் படையை விட்டுத் துறவி மடத்திலே சேர்ந்தாலும் சேர்ந்துவிடுவாய் போலத் தெரிகின்றது. இது புலியோ? பூனையோ? (கைக்கின்றார். அப்பொழுது கைலாச முதலி வருகின்றார்.)

அன்: என்ன முதலியாரே? தெற்றி வியர்வை கிலத்திற் சிக்த உழைத்திருக்கின்றீர் போலத் தெரிகின்றது.

கைலா: (வீரர்களையத் துடுத்துக்கொண்டு) இங்கு அக்கம் பக்கத்திலுள்ள சிறுவர்களுக்கு இப்போதுதான் மல்யுத்தம் பழக் கிப்போட்டு வருகின்றேன். ஒரு பொழுதுபோக்கு ...

அன்: கல்ல பொழுதுபோக்கு. உங்கள் நண்பனுடன் வேட்டையாடப் போனேன். குருவிகளைச் சுடமுடியாதாம். மனம் துடிக்கின்றதாம்.

கைலா: இப்போது எனக்கும் விளங்கி விட்டது. என் னுடைய மைத்துனர் பூதத்தம்பியாருடன் எவர் சேர்ந்தாலும் இப்படித்தான் கடந்தும். ‘அன்புகெறி, இன்னுசெய்யாமை, இனியவை செய்தல்’ என்று அவர்தான் நல்வழி ஒதுவார்.

சின்: என்னை கீங்கள் கேளிசெய்ய வேண்டாம். உங்கள் மாட்டுச் சவாரிக்கு என்ன கடந்தது? துரைக்குச் சொல்லுங்கள் விளக்கமாக ...

கைலா: எனக்குப் பொழுதுபோக்கு மாட்டுச்சவாரி. கல்ல ஓரினை மாடு வைத்திருக்கேன். “சவாரியின்போது மாட்டிற்கு ஏற்றும் ஊசி என் உயிரை வாங்குகின்றது” என மைத்துனர் சொல்லி அழுதுவுந்தார். அதுவும் சரிதான் என்று நான் மாட்டுவண்டிச் சவாரியை விட்டுவிட்டேன்.

அன்: இக்குப் பூதத்தம்பி விளங்க முடியாத விக்கை மனி தன். அவருடைய ஒன்பும், அமைதியும், உற்பண்பும் எவரை யுமே கவர்ந்துவிடும்.

சின்: பசும்பொன் என்றால் துலக்கிக் காட்டவேண்டுமோ? அது தானுகவே துவங்கும்.

அன்: முதலியாரே கில்லுங்கள். காளைக்கு ஆட்சிசபைக் கூட்டமிருக்கின்றது. அங்கு காண்போம். (மூவரும் போகின்றனர்.)

தீரை.

கலம் III காட்சி ।

[இடம் : யாற்பொன்னது ஒவிலார்க்கர் கோட்டையுள் அலரி ஒன்று, மேகச் சூன்றிலே சிங்கனுவாச்சேக் கங்காக்ளீம் பற்றினாத்தத்தெகான் திருக்கிள்ளூர். ஆந்திரரசிமுதலே உண்ணே விரைவிடேஷடி வழுதின்ஸுர்.]

அந்தி : ஜூயா ! வணக்கம். போனார் பூதத்தம்பி கேற்று. இன்னமும் காணவில்லையே! கலகம் என்னவாயிற்று?

சின் : பூதத்தம்பி கேற்றே திரும்பி விட்டார். கலகம் அடங்கிவிட்டது. பூதத்தம்பியைக் கண்டால் எல்லாம் சரியாகி விடும்.

அந்தி : உடனடியாகப் பூதனார் ஏன் இங்கு வரவில்லை? தன்னிடம் காம் வீடு தேடி வரவேண்டும் என்பது அவரின் கோக்கம்போலும்.

சின் : இல்லை, இல்லை. எல்லா அஜுவல்களையும் அவர் முடித்துக்கொண்டு கேற்றுத் திரும்ப கள்ளிரவாகி விட்டதாம்! ஆழங்கத் திந்திரையிலிருக்கும் எங்களைக் குழப்பிய்படாது என்று கோட்டை வாயலிலே செய்தியைக் கொடுத்துவிட்டுப் போய் விட்டாராம்.

அந்தி : “கான் இல்லாவிட்டால் இவர்கள் ஏற்றையும் கடத்த மாட்டார்கள்” என்ற தற்பெருமை பூதத்தம்பியின் தலைக் கேந்திவிட்டது. தற்பெருமை கள்ளு வெறியிழும் பார்க்கப் போல் வாதது.

சின் : தற்பெருமைதான் இங்கு உலகத்திலே வெறியைத் தரும் பொருள் என்று எண்ணால் வேண்டாம். ஏன் முதலியாரே! ஆழகும் வெறிக்கும். இல்லையோ?

அந்தி : (திடுக்கிட்டுக்கொண்டு) அழகுவெறியைப்பற்றி இளைஞர்களாகிய உங்களுக்குத்தான் தெரியும். அதனைப்போய் என்னிடம் ஏன் கேட்கின்றீர்கள்?

சின் : இல்லை, நீங்கள் அனுபவசாலீகள். அதனாலேதான் கேட்டேன்.

அன் : (உள்ளே வெத்தகொண்டு) அந்திராசி முதலீயார் அனுபவசாலீ. அவருடைய அனுபவத்தை காம் பயன்படுத்துகின் ரேம். அது சரி. கேற்று நடந்த கலகத்தின் முடிவு என்ன?

சின் : கலகம் பெரிதாகத் தொடங்கியிருக்கும். ஆனால் பூதத்தம்பி முதலீயாரைக் கண்டதும் எல்லோரும் அடங்கி விட்டார்கள். “இங்கு அமைதி சிலவுவேண்டும். கலகஞ் செய்யும் இரண்டு பகுதியினரும் ஆயுதங்களை இப்படிக் கொண்டுவந்து குவியுக்கள்” என்றார்ம். அவ்வளவுத்தான். அவர்கா அசைந்தால் நாடே அசையும்.

அன் : நல்லது, படைகளை ஏவீப் பலருடைய மன்னடையை ஒடைப்பது கொடுஞ் செயல்.

அந்தி : ஆனால் இப்படியாக எல்லா அனுவால்களுக்கும் பூதத்தம்பிதான் உறுதுணை என நான் எண்ணுவது நன்றன்று.

அன் : அவர் கல்லவர்; அடக்கமானவர்; அறிவுடையவர்; என் கம்பிக்கைக்குப் பாத்திரமானவர். அவரின் வீசுவாசத்தை நான் எப்பொழுதாயினும் ஜயப்பாடுடன் நோக்கியது கிடையாது. (உள்ளே பார்த்துக்கொண்டு) யேசன் இந்த கல்ல வேளையில் காம் மறுவருந்திக் களிப்படையாவிட்டால் வேறு எந்த வேளையில் மது அருந்தலாம். எடுத்து வை மேசையில் எல்லா வற்றையும். (யேசன் மதுவை வைக்கின்றன.)

[இருவரும் மதவை அருந்துகின்றனர்.]

சின் : இந்தக் கலகம் எனக்குப் பெரும் பயத்தைச் சூத்தி விட்டது. (மதவை அருந்துகின்றார்.)

அன் : (மதவை அருந்துவிட்டு) நானும் நல்லாகப் பயக்குவிட்டேன்.

அந் : எல்லாம் பூதத்தம்பியின் திறமைதான். இல்லையோ?

அன் : முதலியார் கெட்டிக்காரன். தருணத்திற்கேற்பச் சுருதியை மாற்றிவிட்டார்.

[மதுவை வார்த்தைப் பகுகுகின்றனர்.]

சின் : கலசம் பரவியிருந்தால் எங்கள் பாடு என்னவாயிருக்கும். (மதுவைப் பகுகுகின்றார்)

அந்தி : கல்லகாலம். அதனைப் பூதத்தம்பி முதலியார் அடக்கி விட்டார்.

சின் : என்ன அந்திராசியாரே? இன்று நீங்கள் மதுவைக் கண் எடுத்தும் பாராமலிருக்கின்றீர். தேனை மறந்த வண்டு..... இல்லை எலும்பை மறந்த நாய்

அந்தி : எனக்கு எல்லைக்குள் நடக்கவுங் தெரியும். எல்லையை மீறி நடக்கவுங் தெரியும். கவனமாகவும் நடப்பேன், நிதானமாகவும் நடப்பேன்.

சின் : எல்லாம் நன்மைக்குத்தான் முதலியார். இருந்து பார்ப்போம் கடப்பதை.

அன் : யேசன், இனிப் போதும். எல்லாவற்றையும் எடுத்துச் செல் /பேசன் சட்டையைச் சரிசெய்துவிட்டு எல்லாவற்றையும் எடுத்துச் செல்கின்றேன். அந்தனியும் சின்னெழுலாங்தேசும் அவஜுக்குப் பின்னுலே போடின்றனர்.)

அந்தி : (தனிமொழி) மெல்லிய பூங்காற்றே! ந் தான் மிதந்து வருகின்றேய். உன் குளிர்மைகூட என் உள்ளத்தில் உள்ள கொதிப்பை அடக்க முடியாது. என் உள்ளாம் எரிமலை போலக் குழுகின்றது. அதற்கு ஆறுதல் ஏது? அமைதி ஏது? அடக்கம் ஏது? எனக்கும் கண்ணியமுண்டு. கேர்வழிச் சென்றேன். கேர்ந்தது என்ன? அவமானம் ... அவமானம் ... இனிக் குறுக்குவழிச் செல்வோம்.. கேர்ந்த அவமானத்தைத் துடைக்க முடியாது. பழிக்குப்பழி ... அடிக்கு அடி. உதைக்கு உதை ... அண்டிக் கெடுத்தல் (தலைக்குக் கையைக் கொடுத்துக் கொண்டு உதிர்வில் பொத்தென்று வீழுகின்றார்.)

பூத: (புன்னாக்கட்டன் உள்ளே வந்துகொண்டு) என்ன முதனி யாரே? உடல் கலம் குன்றி விட்டதோ? எங்கள் வைத்திய ரைக் கூப்பிட்டுமா? முகம் வாடிவிட்டதே.

அந்தி: எனக்கு ஒன்றுமில்லை. (தெங்கைச் சொட்டுக் காட்டி விட்டு) இங்கு சற்று நோகின்றது.

பூத: அதற்கு நல்ல ஏலாதி மாத்திரை தருவார். உடனே மாறிவிடும்.

அந்தி: இது மருந்திற்கு மாருது. என்றாலும் காளைக்குப் பார்த்துச் செய்வோம். இப்பொழுது அவசரமான அரசியல் அலுவல்கள் இருக்கின்றன.

பூத: உடல் நலத்திலும் பார்க்க அவசரமான அலுவல் எதுதானிருக்கின்றது?

அந்தி: ஆனைஇறவுப் பக்கத்தில் எங்கள் ஒல்லாக்கத் தீரா சாவுக்குச் சேர வேண்டிய யானைகளை வணிகின் கட்டுருக்கு வன்னியர் விற்றுவிட்டார்களாமே!

பூத: கழுர் தானே இங்கு மறியவிலே. இருக்கின்றான். பின்னர் எப்படி யானைகளை அவன் வாங்கமுடியும்?

அந்தி: என்ன? அந்தக் கடற் கொள்ளைக்காரனுக்காகப் பரிந்து பேசுகின்றீர்?

பூத: நீதி என்றால் நீதி, நியாயம் என்றால் நியாயம். 'சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைக்கதொருபால், கோடாமை சான்றேர்க்கணி' என்பது தமிழ் மறை. சிறையில் இருப்ப வன் எப்படி அதனைச் செய்வான்? அதனைச் சொல்ல வந்தேன்.

அந்தி: வன்னியர்கள் யானைகளைப் பிடித்துக் கட்டி வைத் திருக்கவேண்டும் என இப்போதே நீங்கள் கட்டளை கொடுக்க வேண்டும்.

பூத: நல்லது, காளைக்கு எழுதியனுப்புவோம்.

அந்தி: இல்லை, இப்பொழுதே அனுப்பவேண்டும் என்பது எங்கள் துரையின் விருப்பம். உங்களுக்கு நேரம் இல்லாவிட்டால் இதோ இந்த வெள்ளீத்தாளிலே கையெழுத்துப் போடுங்கள். பின்னர் நான் வாசகத்தை வைத்தனுப்பவேன்.

பூத: அதற்கென்ன? அப்படியே செய்வோம். எடுங்கள் தாளை. (அந்திராசி எடுத்துக் கொடுக்கப் பூத்தம்பி வெள்ளீச் தாளிலே கையெழுத்திடுகின்றார்.)

அந்தி: நான் எல்லா அலுவல்களையும் கவனிக்கின்றேன். இப்போது எங்கள் உத்தியோக சபை கூடப்போகின்றது.

[அப்பொழுது அஞ்சிரனியும், சின்னெனுலாங்தேசும், கைலாசமுதலியும் வருகின்றனர்.]

அன்: என்ன அந்திராசி? ஏதோ வேலை எல்லாம் சுறுசுறுப்பாகச் செய்கின்றிர்போலத் தெரிகின்றது.

அந்தி: நான் செய்வதற்கு ஒன்றுமில்லை. எல்லாம் பூத்தம்பியின் வேலை. அவர்தான் எனக்கு ஊன்றுகொல்.

அன்: பூத்தம்பியினுலேதான் இன்னும் வேலை ஆக வேண்டியிருக்கின்றது. இன்றைக்கு என்ன அலுவல்?

அந்தி: ஊர்காவற்றுறையிற் தடற்கோட்டை அமைக்க வேண்டும். கச்சாயில் உள்ள யானைகளைப் பற்றிக் கவனிக்க வேண்டும்.

அன்: அவ்வளவுதானே, நான் என்ன செய்யவேண்டும்.

அந்தி: என்னால் என்னதான் செய்ய முடியும்? இது கிழம். ஏதாவது யோசனை சொல்லும்.

அன்: யானைகளைப்பற்றி யார் கவனிப்பது?

அந்தி: யானைகளைக் கவனிப்பதற்கு உங்களுடைய செல்ல யானைக் குட்டியை அனுப்புக்கள். (கைலாச முநலியைப் பார்க்கின்றார். அஞ்சிரனி கைலாசமுதலியைப் பார்க்கின்றார்.)


கைலா: துரையின் விருப்பம் அதுவானால் நான் விரைங்கு செல்வேன்.

அன்: அடுத்தது கடற்கோட்டைதானே. அதற்குத் தகுந்த ஒரே ஒருவர் தானிருக்கின்றார். (சின்னைலாங்கேஸப் பார்க்கின்றார்.)

சின்: உங்கள் கட்டணை. இன்றே போவேன். கோட்டை கட்டக் கூலியாட்களைப் பூதத்தம்பியார்தான் பிடித்துத் தரவேண்டும்.

அன்: உல்லது. அந்திராசி இங்கு கங்கோர் அலுவல்களைப் பார்ப்பார். என் ஊன்றுகோலாகப் பூதத்தம்பி இருப்பார். சரி, சென்று வாருங்கள். (உங்களிடும் சின்னைலாங்கேதசுவம் கையாச முதலெழும் பூதத்தம்பியும் வெளியே போகின்றார். அந்திராசி மாத்திரம் இருக்கின்றார். மூலையிலே சாத்தியிருந்த கொடியொன்று படாரேற்ற வீழ கின்றது.)

அந்தி: (திடுக்கிட்டு எழுங்குதொண்டு) இனித்தான் நாடகத் தின் இறுதிக்கட்டம் தொடங்கும். பூதணைப் பொறியிலே பிடித்து விட்டேன். இந்தச் சின்னைலாங்கேச என்மீது இகழ்ச்சியைக் கக்குகின்றான். அந்த எளியவளைப் பஞ்சாயப் பறக்கச் செய் வேன். நினைத்த காரியத்தைச் செய்து முடிப்பேன். பழிக்குப் பழி வாங்குவேன். எங்கே அந்த வெள்ளோக் கடுதாசி. (அத் தினைப் பார்த்து) நீதான் என் பாசகதக் கரீண.



காட்சி ॥

{ கோட்டையில் அதே அறை, அன்றை தன் சுங்காணப் பற்ற வைத் திட்கொண்டிருக்கையில் அந்திராசி அமைதியாக உள்ளே வருகின்றார். }

அன் : என்ன முதலீயாரே? என்றும் காணமுடியாத அமைதி ஒன்று உங்கள் முகத்திலே தவஞகின்றது.

அந்தி : புயலுக்குமுன் அமைதி என்பர்.

அன் : இப்பொழுது புயல் வீசவில்லையே! இளக்கெண் றல் தரனே வீரகின்றது.

அந்தி : தென்றல் புயலாக மாறும், புயல் தென்றலாக மாறும். இதுதான் உலகம்.

அன் : எப்படி மாறினாலும் மாறட்டும், இப்பொழுது என்ன சொல்ல வந்தீர்?

அந்தி : அன்றெருநாள் கையேறகை சாத்திரி கறிரவேறு எங்கள் அபிரும் துரையின் கையைப் பார்த்து “நீங்கள் நம்பிய வர்கள் உங்களை வஞ்சிப்பர்” என்றார். அது இன்று எங்கள் கண்முன்னுக உண்மையாகி விட்டது. இதோ. (மென்னைக் கடுதாசியை அன்றையில் முன்பு பிடிக்கின்றார்.)

அன் : இது என்ன கடுதாசி? இதில் என்ன இருக்கின்றது? யாரோ ஒரு முதலி வேறு ஒரு முதலீக்கு ஏதோ உள்ள பிருப்பான். இந்த முதலீகளின் தொல்லை, அப்பாடா!

அந்தி : இல்லை, இல்லை. இதுவரையும் நாங்கள் சாரை என எண்ணியது கருவிழி நாகம். (வாகிக்கின்றார்.) கோவையில் அரசு செலுத்தும் தன்னிருற்ற போர்த்துக்கேய மகா தேசாதி பதிக்குக் கோடி வணக்கம், நீண்டதோர் ஒலை எழுத முடிய வில்லை. எங்கும் கட்டுக்காவல். கடற்படையுடன் ஊர்காவற்றுறைக் கோட்டையில் வந்து குதிக்கவும். அங்குள்ள ஒல்லாந்த தனுபதி சின்னெலூங்கே வேண்டிய உதவி தருவார். என்

உதவியைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ? இப்படிக்கு
.....

அன்: யாரது இந்த இப்படிக்கு?

ஆந்தி: பூ—த—த—த—ம—பி.

அன்: என்ன பூத்ததம்பியோ? (கங்கானை கிளத்தில் ஏறிகின் ரூ.) கொடு கடிதத்தை இப்படி. உடனடியாகச் சின்னெல்லாங் தேசை அழை. இந்தச் சுதேசியப் பறையன் பூத்ததம்பி என்ன தான் செய்ய முடியும்? எல்லாம் இந்தத் துரோகு சின்னெல்லாங்தே+னின் வேலை. சயவஞ்சாகன்; காட்டைக் காட்டிக் கொடுப் பவன்; ஹாசக்காரன்; நாசக்காரன். (கதிரையைக் காலால் உத்தக்கின்றூ.)

ஆந்தி: சின்னெல்லாங்தேசை இங்கு இப்பொழுது உடனடியாக அழைத்தல் ஆபத்து. எங்கள் ஒல்லாங்குதப் படையாம் சரி; சுதேசப் படைகளும் சரி, அவன் கைக்குள்ளேதான். அவனுடைய சூழ்ச்சி எங்களுக்குத் தெரியும் என்பது அவனுக்குத் தெரியப்படாது. தெரிந்தால் எங்கள் பாடு அதோகதிதான். படைகளை ஏவி எம்மை முடித்துவிடுவான்.

அன்: பின்னர் என்ன செய்வோம்?

ஆந்தி: முதலிலே இந்தப் பூத்தைக் கூப்பிடுவோம்.

அன்: நல்லது. யேசன்; யேசன். உடனடியாகப் பூத்ததம்பி முதலியாரை அழைத்துவா. அவசரமான அலுவல்.

யேச: (உள்ளேவங்கு சட்டையைச் சுறி செய்துகொண்டு) கல்லது. (போகின்றூன்.)

அன்: பூதன் வந்ததும் என்ன செய்வோம்? சுற்றுச் சிந்தியுங்கள். எனக்கு ஒன்றுங் தெரியவில்லை.

ஆந்தி: விசாரணை செய்வோம். அந்தப் பொறுப்பு எல்லர் வற்றையும் நாங்கள்தானே ஏற்கவேண்டும்.

அன்: சரியான யோசனை. இப்பொழுதுதான் எனக்கு விளங்குகின்றது. தொல்பூர் விதானையையும் சங்கவேலி விதானையையும் இந்தப் பூத்ததம்பிதான் எமக்கு எதிராக ஏவி விட-

ஷருக்கின்றார். இரண்டுமிரண்டும் நான்கு. இந்த உண்மை எனக்கு விளங்கவில்லை. போக்கிரிப்பயல். இவனுக்குப் பாட்டும் படிப்பும் பதவியும்.

அந்தி: இவை எங்கள் அபிரூம் துறைநாயகத்திற்குத் தெரியவந்தால்

அன்: ஐயோ ... கடவுளே! அதனை என்னாற் கனவிலும் கற்பணை செய்யவும் முடியவில்லையே!

அந்தி: சற்றுப் பொறுங்கள். நிதானமாக இருங்கள். பூதன் வருகின்றான்.

பூத: (வந்துகொண்டு) என்ன? என்னை அழைத்திர்களாமே! உணவருந்த இலையிலிருக்கேன்.

அந்தி: உணவருக்கிய பின்னர் வந்திருக்கலாம். யேசன்! முதல்யாருக்கு மூக்குப் பேணியிலே பசுப்பால் கொண்டுவா.

பூத: ஏன், வீண் சிரமம்? நான் அலுவல் முடிந்ததும் வீட்டுக்குச் செல்லலாந்தானே.

அன்: (வெள்ளைத்தானைச் சுருட்டிப்பிடித்துக்கொண்டு) இது உங்களுடைய கை எழுத்துத்தானே? கவனமாகப் பாருங்கள்.

பூத: என் கையெழுத்தேதான்.

அன்: மேலே இருப்பது யாருடைய கை எழுத்து? அடையாளம் சொல்ல முடியுமோ?

பூத: எங்கள் கந்தோர்ச் சக்கடத்தாரின் கை எழுத்து.

அன்: நீங்கள் கை எழுத்துப் போடும்போது கை சிறிது நடுங்கிறதோ?

பூத: அவ்வளவு தூரம் நான் சிழவனுகிவீட்டில்லை. (நகைக்கின்றார்.)

அன்: இதனைச் சற்று நிதானமாக வாசியுங்கள். (ஒத்தம்பி கடித்ததை உரத்து வாசிக்கின்றார். வாசித்து விட்டுப் பொத்துவன்ற வியக்திலிருக்கின்றார்.)

அந்தி: வாசிக்கச் சொன்னோமோ? அல்லது பொத்தென்று நிலத்தில் இருக்கச் சொன்னோமோ?

பூத: ஐயோ! நல்லூரானே! நான் ஒன்றுமே அறியேன். இது ஏதோ சூழ்சி.

அன்: எது என்ன சூழ்சி? போர்த்துக்கேயரை இந்த நாட்டிற்கு வரவழைப்பதற்கு நீர் செய்த அலுவல் இது.

பூத: ஐயோ! ஆண்டவனே! எனக்கு ஒன்றுமே தெளியாது. எல்லாம் இந்த அந்திராசியின் வேலை. கேற்றுக் கச்சாயிலிருந்து யானைகளை இங்கு தருவிக்க என்னைக் கடிதம் எழுது மாறு அந்திராசி கேட்டான். நான் கேரமில்லை என்றேன். வெள்ளைக் கடுதாசியிலே கை எழுத்துப் போடு என்றான். போட்டேன். வாசகத்தை நான் பண்ணி வைப்பேன் என்றான். நம்பி மதிகெட்டேன். அண்டிக் கெடுத்துவிட்டான் சண்டாளன் அந்திராசி.

அன்: இராசத்துரோகத்திற்குத் தண்டனை என்ன தெரியுமோ? (அந்திராசி கருத்துக்கொண்டிருக்கின்றார்.)

பூத: மரணதண்டனை. அதற்கு நான் அஞ்சவில்லை. ஆனால் சுதிமோசம் செய்தான் பூதத்தம்பி என்ற வசை எங்கள் குலத்திற்கு ஏற்பட்டுவிட்டதே. ஐம்பது முறை இறப்பதற்கும் அஞ்சேன். ஆனால் அவமானத்தைக் கண்டு அஞ்சகின்றேன்.

அன்: இது கூத்திலே பேசவேண்டிய பேச்சு. யேசன்! இவனைப் பிடித்துச் சிறையிலே தள்ளு.

பூத: சிறை புகுந்தாலும் சரி; சிரசேதம் நடந்தாலும் ரி. உண்மை அழியாது. உண்மைக்குத் திண்ணமயுண்டு. பிரபு! நீங்கள் என்மீது கொண்ட பிழையான எண்ணமும் என்றுவது மாறும். நம்பினேர்கள் நலிந்ததில்லை.

அன்: இந்தத் தக்திரப் பேச்சுக்காரரை இழுத்துச் செல்.

பூத: அன்னியனுகிய உங்களுக்குர் சேவை செய்வதிலும் பார்க்க ஆண்டவணைச் சேவித்திருக்கலாம். மதுவருந்து மதி கெட்டுக் கடையர்போல் நடப்பது உங்கள் பண்பு. சின்ன மதி குடும் சிவனுரைத் தொழுதெழுதல் எம் பண்பு. ஏன் உங்களுக்கும் ஆண்டவன் இருக்கின்றான் தானே? தெய்வத்தீ ஒரு போதும் தப்பாது. இன்று கிட்டாவிட்டாலும் அது என்றே கிட்டும்; கட்டாயம் கிட்டும்.

அந்தி: தெய்வம், தேதி, பண்பு எல்லாம் உனக்கும் உண்டோ? இமுத்துச் செல் இந்தச் சண்டாளைனா. (யேசு முக்குறுகின்றார்.)

பூத: இல்லை. (யேசுப் பார்த்து) உனக்கு ஏன் இந்த வீண் சிரமம். இதோ நான் வருகின்றேன். நீ என்னைத் தள்ளிச் செல்லவேண்டாம். என் ஊழியினையே என்னைத் தள்ளிச் செல்லும். (பூதத்தம்பி முன்னே போக யேசு பின்னே போகின்றார்.)

அந்தி: நக்கச் செய்து ஒன்றை நறுக்கி எறிந்துவிட்டோம். இராசத்துரோகத்திற்கு மரண தண்டனை.

அன்: பூதத்தம்பியின் முறைப்பாட்டை நன்று ஆராய வேண்டும். அது தான் எங்கள் நீதி.

அந்தி: இதில் ஆராய என்ன இருக்கின்றது? கையும் மெய்யுமாகப் பிழித்த களவு. கைப்புண்ணுக்குக் கண்ணுடி வேண்டுமோ? இல்லை, இல்லை. அப்படியானால் நான் உடனடியாகக் கொழும்பிற்குப் போய் அப்ரிஞ்சும் துரைநாயகத்திடம் முறையிடப் போகின்றேன். எங்கள் ஒல்லாந்த இராசாவின் ஆட்சிக்கு உலைவைக்கும் முயற்சி இது. நீங்கள் கண்டிப்பாக இருக்காவிட்டால் உங்கள்மீதும் ஐப்பபடுவார். தூக்குமேடைக் கயிறு உங்கள் கழுத்தையும் பதம்பார்க்கும். கவனம்.

அன்: (பயங்குரைஞர்) இல்லை, வேண்டாம். நாளோக்கு எல்லாவற்றையும் யோசித்துச் செய்வோம்.



காட்சி III

[கோட்டையில் கூடே அறை, அதற்கென் வரயிலை திரும்புக்கூடு உண்ணிலே சூத்தம்பி அடைக்கப்பட்டிருக்கின்றார். அந்தராசி அங்குமிகும் உலாவிக்கொண்டிருக்கின்றார்.]

அந்தி: கன்றிகெட்ட சண்டாளா! உயவஞ்சுகப் பேயே! விடுதேடி வந்து உனக்குப் பெரும் பதவியை வாங்கித் தங்கேன். அதற்கும் கைம்மாறு இதுதானே? என்னை அவமதித்தாய்.

பூத: கம்பினேர்கள் கேட்டதில்லை! உன்னை ஈழி நடங்கேன். மீ வஞ்சித்தாய். அரசன் அன்றறுப்பான்; தெய்வம் நின்றறுக்கும்.

அந்தி: நீ எனக்குச் செய்த அவமரியாதை இம்மட்டன்றே. “கான் இல்லாவிட்டால் யாழ்ப்பாணத்தில் ஒன்றும் உடக்காது” என்று தமிப்பட்டம் தட்டினாயே. உன் பல்லக்குக்காரரும் பணியாளரும்கூட என்னைக் காவமாட்டோம் என்று அவமரியாதை செய்தார்களே. நீ அதனைப் பார்த்துக்கொண்டு வாளாவிருக்காயே.

பூத: கல்லது. நீ பேச, தொடர்ந்து பேச. உன் கற்பணையில் உதித்த குற்றச்சாட்டு இலவ. (அப்பொழுது அழகவல்லி விரைவுத் திட்டனை வருகின்றார். அவரைப் பின்தொடர்த்து வன்னித்தம்பி வருகின்றார்.)

அந்தி: கல்லார் அரசனின் பட்டத்திற்குரிய மகாராணி யார் வருகின்றார். வழி விலகி நில்லுங்கள். எச்சரிக்கை. பராக்.

அழக: ஆண்டவனே! என் பிராண் நாதா! உங்களை இந்தக் கோலத்திலே காணவோ கடவுள் எனக்குக் கண்ணைக் கொடுத்தார். (அழுகின்றார்.)

வன்னி: (விக்கி விக்கி அழுதுகொண்டு) அப்பு, அப்பு. ஏன் அப்பு வாய் திறந்து பேசாமலிருக்கின்றீர். (மூன்றும் அழுகின்றனர்.)

அந்தி: அழுங்கள்; சன்றுக அழுங்கள். ஆனால் நாளைக் கும் அழுகக தேவைப்படும். சிறிது வைத்திருங்கள். நாளைக்கு மரணதண்டனை.

அழக: ஐயோ ஆண்டவனே! எனக்கு ஒன்றும் விளங்க வில்லையே. யாருக்கு மரணதண்டனை? (கதறுகின்றார்.)

அந்தி: ஏன்? உன் கணவனையே கேள். வல்லிக்கொடியை கிர்த்த எழில்மிகு கங்காய்! கான் சென்று வருகின்றேன்.

அழக: ஐயோ! ஏன் வரைய முடிக்கொண்டு நீற்கின்றீர்? இதெப் பாவி அம்பிலே பட்ட மாங்போலத் துடிப்பதை நீங்கள் காணவில்லையோ?

பூத: அண்டிக் கெடுத்துவிட்டான் அக்திராகி. வெள்ளைத் தாளிலை கையெழுத்துப் போடு என்றான். நம்பிப் போட்டேன். மேலே பொய்யான வாசகத்தைப் போட்டுவிட்டான்.

வன்: அவனை இன்றே கொல்வேன்.

அழக: என் ஆருயிரே! நீங்கள் உத்தியோகம் வேண்டாம் என ஒதுங்கி வாழ்ந்திர்கள். எங்களுடைய பேராசைதான் உங்களை இந்தப் போறியிலே அகப்பட வைத்தது. ஆண்டவன் எம்மைக் கைவிடமாட்டான். தப்ப வழிகாட்டுவான் கந்தாதன்.

பூத: பெண்ணே! பதறுதே. பிறந்தவன் இறந்தே தீருவான். இறந்தவன் பிறந்தே திருவான். இது ஐங்தொழில். இதனைத் தவிர்க்க முடியாது. ஏன் கலங்குகின்றார்கள்? நாளைக்கு வெட்டியான் என் கழுத்தை வெட்டுவான். அந்த வெட்டு என் குடும்பத்தின் மானத்தையும் வெட்டி. வீழ்த்தப்போகின்றதே! நயவஞ்சகளின் மைக்கன் இவன் என்ற பெயர் என் வன்னிமைக் கண்றிற்கு வந்து விட்டதே! (அழுகின்றார். அப்போது புதுரையகவல்லி தலையிரி கேள்வாக உள்ளே வந்த கதறுகின்றார்.) தங்களை பதறுதே!

புது: அண்ணு! என் ஆருயிரே! என்ன அண்ணு இது? உன் கழுத்தை வெட்டப் போகின்றார்களாமே! நீ துரோகியாம். ஊரெல்லாம் தெருவெல்லாம் இதே பேச்சு. அண்ணு! இதனை

என்னுல் நம்பமுடியவில்லை. முருகனே! அண்ணு! உன்னை நான் தான் இந்தக் கதிக்குள்ளாக்கினானே.

பூது: நடந்தது நடந்து போய்விட்டது. நாம் இனி என்ன செய்யலாம்? இது விதி செப்த சநியோ? அல்லது முன்னை வினைப்பயனே? யாரறிவார். எல்லாம் பரம்பொருளுக்குத் தான் வெளிச்சம்.

புது: இதிலிருந்து தப்பமுடியாதோ? வீரமாகாரி! நீதான் வழிகாட்டு, தாயே.

பூது: அன்னையின் விருப்பம் எதுவோ அது நடக்கும். அன்னை பராசக்திக்கு எம் ஆலோசனை தேவையில்லை. தங்காபி! எனக்கு ஒரு உதவி. விட்டிற்கு ஆளனுப்பி “இருவமிச்” ஏட்டுக் கட்டை எடுப்பி.

புது: அப்படியே அண்ணு! (புதுங்கவல்லி போகின்றார்.)

பூது: (அழகவல்லியையும் மகனையும் பார்த்து) நீங்கள் இங்கு நின்று ஏன் கரைகின்றீர்கள்? வீட்டுக்குப் போங்கள்.

யேசு: (உள்ளே வஞ்சுகொண்டு) சிறிது நேரம் நிற்கத்தானே உத்தரவு கொடுத்தார் அந்திராசி. இந்த அந்திராசியின் அட்ட காசம் தாங்க முடியவில்லை. நயவு செப்து வெளியே போங்கள், அப்மா.

பூது: தம்பி, மகனே, இவ்விடம் வா. கண்ணே! (பூத்தம்பி கையை நீட்டி மகனைத் தடவுகின்றார்.) உன்னை விட்டு எப்படியடா என் ஆவி பிரியும்?

யேசு: சரி, இனிப் போதும். போய் நானைக்கு வாருங்கள், (அழகவல்லியும் வன்னித்தம்பியும் வெளியே போகின்றனர்.)

பூது: முருகப் பெருமானே! இதுவோ உங் திருவுள்ளாம்?

அழகு: முருகா! என்னை நீ கைவிடலாமோ? தாசிப் பிச்சை வேண்டுகின்றேன்.

வன் : பிள்ளையாரே ! என் தங்கையை மீட்டுத் தா. என் தலையை உனக்குத் தேங்காயாய் அடிப்பேன்.

அழகு : மருத்தியானே ! என் வாழ்வு உன் கையிலேதான்.

அந்தி : (எட்டிப் பார்த்துவிட்டு மெல்லிய குரலில்) உங்கள் சிரான் செருப்பும், அழகான விளக்குமாறும் என் கையிலேதான்.

அழகு : வழிவிட்டு நில்.

வன் : உன் உயிரை நான் உறிஞ்சாவிட்டான்.

அந்தி : நல்லது. அப்படியே நடக்கட்டும், சென்று வாருங்கள்.

[அப்பொழுது புதுஊர்யகவல்லி இரகுவமிச ஏட்டுக் கட்டுடன் விரைங்க வருகின்றார்.]

அழகு : வந்துவிட்டார்களோ? உங்கள் வழியைப் பார்த்துக் கண் பூத்துவிட்டது அவருக்கு.

அந்தி : இது ஏது ஏட்டுக் கட்டு? என்னுடைய உத்தர வீல்லாமல் அங்கு ஒன்றும் கொண்டுபோகப்படாது. கொடு இப்படி. (வட்டைப் பிடிங்க எடுக்கின்றார். பூதத்தம்பியைப் பார்த்துக் கொண்டு) தமிழ்ப் பெருந்தகைக்கு ஏட்டுக் கட்டு. நல்ல பழம் பனை ஓலை. எனக்குச் சுருட்டுப்பற்ற உதவும்.

பூது : (கூட்டினுள்ளே துள்ளிப் பாட்டுக்கொன்று) பாதகனே ! நீ எதை நின்தித்தாலும் பொறுப்பேன். அந்தப் புனிதமான நூலைக் கையாலே தொடுதற்கும் நீ தகுதியற்றவன். உன்னைப் பினா மாக்கிப் போடுவேன். (கூட்டினுள்ளே ஆவேசப்படுகின்றார்.)

அந்தி : பதற வேண்டாம் முதன்யாரே! உங்கள் பாடல் படிப்பு எல்லாம் இன்னும் எத்தனை நாட்களுக்கு?

பூது : ஆயிரம் ஆண்டுகள் கயவஞ்க வாழ்வதிலும் பார்க்க ஒரு கொடிப்பொழுதிற்குப் புனிதஞ்சு வாழ்வது மேல். ஏட்டைத் தான் தரமாட்டேன் என்கிறுய். இதோ. (படிக்கின்றார்.)

அந்தி : பேசன், யேசன். இந்தப் பூதத்தம்பி வீட்டாரை வெளியேற்று. (பேசன் பணிக்க அறகவல்லியும், புதுஊர்யகவல்லியும், வன்னித்தம்பியும் தயங்கித் தயங்கி வெதும்பிச் செல்கின்றனர்.)



காட்சி IV

[அதே இடம். பேசன் புதந்தம்பிளின் கிறைக் கூட்டிற்கு அருகிலே சிற்று குப்பை கூட்டுகின்றன. புதந்தம்பி ‘சொற்றுகிண வேதியன்’ என்ற நெவர்த்தைப் பாடக்கின்றார்.]

யேசு: ஜூயா, சிறிது உணவு கொண்டு வரட்டுமோ?

பூது: இல்லைப் பிள்ளாய், வேண்டாம். இன்று பூரணை விரதம், உணவருந்தமாட்டேன்.

யேசு: (அங்கும் இங்கும் பார்த்துவிட்டு) இந்த அந்திராசி முதலீயின் அட்டகாசம் பொறுக்க முடியவில்லை. அவனை கஞ்ச ஊட்டிக் கொள்ளுல் ... அப்படிக் கொல்வது புண்ணியம்.

பூது: ஆண்டவன் படைத்த உயிரை ஆண்டவனே பிரிக்க வேண்டும். அதற்கு எங்களுக்கு உரிமையில்லை.

யேசு: இதோ! உங்கள் மனைவி வந்துவிட்டார்.

அழகு: (தன் மூன்தாணைச் சேலையை அவிழ்த்துச் சிறு தூக்குச் செம்பு ஒன்றை எடுத்துக்கொண்டு) நீங்கள் இன்றைக்கு விரதம். இதோ பால்.

யேசு: ஜூயா, அதனை வாங்கிக் குடியுங்கள். (புதந்தம்பி பாலைக் குடித்துவிட்டுச் செம்பைக் கொடுக்கின்றார்.)

அழகு: சேற்று அந்த அந்திராசி உங்கள் ஏட்டை நீக் கித்துவிட்டான். இதோ அதில் உங்களுக்குப் பிடித்த படுதி ஓன்றைக் கழற்றி வந்துவிட்டேன். (சிறு சட்டத்தைக் கொடுக்கின்றார்)

அந்தி: (உள்ளே வந்து குரலை உயர்ந்திக்கொண்டு) வீடிந்ததும் வீடியாததுமாக வந்துவிட்டாய். உன்னை யார் இங்கு வரச் சொன்னாது? நீ அழகுக்கு மாத்திரம் இருப்பிடம் என்று என்னுடே. சீ கயவஞ்சகத்தின் மறுபிறவி. யேசன்! இவளோடும் பிடித்து அடுத்த அறையிலே அடை. ஏன் தயங்குகின்றாய்? உம், நடக்கட்டும் அலுவல். என் கட்டணையை நிறைவேற்று.

யேசு: நல்லது, அப்படியே.

அந்தி: சிறையில் அடைத்துவிட்டுத் திறவுகோலை என்னிடம் தா.

யேசு: நல்லது, அப்படியே.

[யேசன் அழகவல்லிவைச் சிறையில் அடைக்கின்றான். அழகவல்லி விம்மி விம்மி அழுகின்றார். யேசன் போகின்றான்.]

பூது: கல்லூரானே! இதுவும் உன் சோதனையோ?

அழகு: நாதா! கல்லூரானுக்கு உண்மை திமை தெரியாதோ? தெய்வத்தோடு கொஞ்சுகொள்ளாதீர்.

பூது: என் ஆருயிரே! நீ பக்கத்திற் சிறையிலிருக்கு பரித விக்கின்றாய். உன் திருமுகத்தைப் பார்த்துப் பேசமுடியவில்லையே. இந்தப் பாழும் சுவர். (சுவரை உதைக்கின்றார்.) அன்னெருகுகாள் குன்றருவ வேல் வாங்கி நின்றாம் முருகன். இந்தச் சுவரை உடைத்தெறிய மாட்டாராம். (மீண்டும் உதைக்கின்றார்.)

அழகு: நாதா! தளராத கெஞ்சம் வேண்டும். “மலையே வந்தாலும் தலையே சும்” என்று இருங்கள்.

பூது: பிறங்கவன் இறப்பான்; இறங்கவன் பிறப்பான். அதுபற்றிக் கவலையில்லை. உயிரோடு இருக்கும்போதாவது உன் திருமுகத்தை நான் பார்த்துப்பேச முடியாதிருக்கின்றதே!

அழகு: நான் நம்பிக்கையை இழக்கு விடவில்லை. கல்லூரான் எம்மைக் காப்பான். சிறைச்சாலை என்ன செய்யும்? அவன் அருள் கிட்டினால் அண்டம் புவனம் முழுவதும் எமக்கு எதிராக வந்தாலும் வரட்டும்.

பூது: நடப்பது கடக்கட்டும். நாம் அதனையிட்டு நலிய மாட்டோம். “நாமார்க்கும் குடியல்லோம்” என்ற பரம்பரையில் வந்துள்ள பெரியர் வழித்தோன்றல் நாம்.

யேசு: (உள்ளே வந்துகொண்டு) அன்பும் அறமும் சிறைக்கத் தம்பதிகள் இப்படித் துன்பப் படுவதனைக் காணவோ கடவுள் எனக்குக் கண்ணைக் கொடுத்தார். ஆண்டவனே! அருசிலே இருக்கின்றார்கள்; அழகு முகத்தைப் பார்த்துப் பேச முடிய வில்லையே. கட்டளையை மீறி கடக்காஸ் என்பாடு என்ன வாரும்? கட்டளையோ, யாருடைய கட்டளை? அழல் கீரம்

பிய உள்ளத்தான் அந்திராசி இட்ட கட்டளைதானே. கட்டளையைக் காற்றிலே பறக்க விடுவேன். இதோ! உள்ளே போய்ப் பெரியதோர் சிலைக் கண்ணுடையப் எடுத்துக்கொண்டு வருகின்றன. இருவருடைய அதைக்கும் பொதுவாக இருங்கின்ற சுலகுக்குச் சுற்றுப்பின் கண்ணுடையை வைத்துப் பிடிக்கின்றன.) உள்ளதை உள்ளவாறு எடுத்து மய்பும் பளிந்வே, உண்மைக் காதலருக்கு உதவு. ஜயா, அம்மா. இந்தக் கண்ணுடையைப் பார்த்துக்கொண்டு பேசுங்கள். (கதிரை ஒன்றிலே கண்ணுடையைச் சாத்தி வைக்கின்றன.)

பூத: என் ஆருயிரே! அன்பே! நீ எனக்குத் தென் பான சொல்லீச் சொல்லி நேற்று நின்றுய. உன் அழகுமுகம் வாடினிட்டதே!

அழு: நாதா! அழகு நிலையாத பொருள்தானே. அதனை விட்டு நான் கவலைப்படவில்லை. அருமை மைந்தனின் மலைவி யின் அழகைப் பார்த்து அகமகிழ வேண்டிய வயதுக்கு வந்து விட்டேன்.

பூத: இன்னும் ஒன்றே இரண்டோ நாழிகையில் என் தலையைக் கொய்து போடுவோர்கள். அருமை மைந்தனின் மலைவி யின் அழகைப் பார்க்க நான் இருக்கமாட்டேன். (அழுகின்றார்.)

யேச: ஜயா! இப்படிக் கதி கலங்குவதிலும் பார்க்க எங்கள் துறையைக் கண்டு பேசினால் என்ன?

பூத: (விமர்க்கொண்டு) இனி எனக்குத் துறை முருகன் தான். மனிதத் துறைகளை வணங்கிய காலம் மலையேறிவிட்டது.

அழு: மனிதனை வணங்கினாலும், மரணதன்டனை கிடைத் தது. மலைமகள் வள்ளிமலைஞனை வணங்கினால் மன அழமதி கிடைக்கும்.

யேச: நீங்கள் இருங்கள், நான்போய் அன்றனி துறையை அழைத்து வருவேன். (போகின்றார்.)

பூத: பெண்ணே! கதிகலங்காதே. எல்லாம் பண்டை வினைப்படி நடக்கும். நான்தான் உன் உள்ளத்தைக் கலக்கி விட்டேன்.

அழ: “கடலும் கலங்கித் தெரியும்” என்பர் ஆண்ரூர். ஆண்டவன் எம்மை ஒரு போதும் கைவிடமாட்டான்.

பூதி: ஆண்டவனுக்கு எல்லாம் தெரியும். பரிபூரணைனக் தனுக்கு நான் இறப்பதினாலும் நன்மை இல்லை; இருப்பதினாலும் நன்மை இல்லை. அவர்தானே வீருப்பு வெறுப்பீற்று அப்பாற்பட்டவர். (வாய்க்குசிங்கருர்.)

யேசு: ஜூபா! முதலியாரே! இதோ எங்கள் துரைகாயகம் உங்களைக் காணவங்து நிற்கின்றார். (அங்ரளி வருதின்றார்.)

பூதி: வணக்கம் துரையவர்களே! ஒரு கணப்பொழுதிற்கு முன்னர் நான் கதிகலங்கி சின்றேன். நல்லூரான் எனக்கு நல்ல வழி காட்டிவிட்டான். இறப்பைப்பீட்டு கான் இம்மியும் அஞ்சமாட்டேன். உங்கள் முகத்தைப் பார்த்து ஒரேயொரு கேள்வி கேட்கின்றேன். அதற்குமேல் ஒன்றுமில்லை. உண்மையில் நான் குற்றவாளி என நீங்கள் கருதுகின்றீர்களோ?

அன்: (அறுக்கையை அடக்கிக்கொண்டு) இல்லை; இல்லை; ஒரு போதும் இல்லை.

பூதி: அதுவொன்றே போதும். எனக்கு வேறு எதுவும் வேண்டாம்.

அழகு: (அழுதுகொண்டு) அப்படியானால் தாலிப் பிச்சை இருந்து கேட்கின்றேன், கொடுங்கள்.

அன்: அதற்குச் சட்டம் இடங்கொடாது.

யேசு: இங்கு சட்டம் வைப்பது யார் தெரியுமோ? அந்தி ராசி முதலியார். அவர்தான் சட்டம்; சட்டந்தான் அவர். மன் னிக்க வேண்டும். என் பேச்சிற்குப் பெறுமதியில்லை. மறந்து போய்ப் பேசிவிட்டேன். நான் பணியாளன்தானே.

அன்: யார் என்ன சொன்னாலும் சொல்லட்டும். சட்டம் இடங்கொடாது. முதலியாரே! நான் உங்களை என் உயிர் என மதித்துவங்கேள். இந்தமாதிரியான குழங்கிலை ஏற்பட்டமை எங்கள் இருவரின் விதிதான். கடவுள் என்னைக் கடுமையாகச் சோதிக்கின்றார்.

அழகு: மரணை தண்டனையை மாற்றமுடியாது என் ருதானே சொல்லுகின்றீர்கள். ஐயா! இன்று இந்தச் சிறையிலிருக்கு தவிக்கின்றேன். என் உள்ளத்தில் அலீஸ் மோதுகின்றது. புயற் காற்றின்போது கடல் கோந்தளிக்கின்றது. ஆனால் கடலும் கலங்கித் தெளியும். எனக்குத் தெளிவில்லை; வழியில்லை; கதி யில்லை; மீட்சியில்லை. நான் கலங்குவதுபோல் நீங்களும் கலங்கு வீர்கள். அதோ! காலைக் கதிரவன் எழுகின்றன. இருள் அகன்றது; ஒளி பரவுகின்றது. ஆனால், என் வாழ்க்கையில் இருள் கவிவதோ?

பூது: பெண்ணே! விதியை வென்றவர் யார்? வீனாக்கக் கலங்காதே. அமைதியாக இரு.

அழகு: ஐயா! அன்றனி அண்ணலே! அதோ பாருங்கள். என்ன அழகான காலைப் பொழுது. காக்கை குருவி எல்லாம் களிப்புற்றுக் கானம் பொழுகின்றன. இந்த வேளையில் என் கணவன் தன் கழுத்தை இழப்பதோ? என் கெற்றியிலிருக்கு மஞ்சளும் குங்குமமும் மறைவதோ? ஏன் கண்மூடி மௌனியாக நிற்கின்றீர்? உங்கள் உள்ளாம் கல்லோ? “பெண்ணெண்ணால் பேயும் இரங்கும்” என்பர்.

பூது: ஐயா! நீங்கள் சென்று வாருங்கள். வெட்டியான் வருவதற்கு நேரமாகி விட்டது. நல்வாழ்வை இழந்தவன் நான். வாழப்போபவர் நீங்கள். இந்த அமங்கலமான காட்சியை ஏன் கண்ணிர்வே விழுத்துகின்றீர்கள்?

யேசு: (வாட்டத்தடன்) நாங்கள் போவோம். மரணம் நேரப்போகும் தறுவாயிலும் மதியிழக்காத உத்தமர் அவர். தவிர்க்க முடியாத விதியைக் கண்டு புண்ணகை செய்வதுதான் பெருந்தன்மை.

அன்: மெத்தப் படித்த தத்துவஞானி போலப் பேசுகின்றாய் யேசன்.

யேசு: துரைகாயகமே! என்னைப் பற்றிக் கூடுதலாக நீங்கள் விரைவில் அறியவேண்டி வந்தாலும் வரும்.

புத: (குரலை உயர்ந்தி) ஐயா! உங்களைப் பார்த்து மன்றுட்ட மாகக் கேட்கின்றேன். நீங்கள் இந்த இடத்தை விட்டுச் செல் லூங்கள். ஆனால் ஒன்று. நான் குற்றவாளியில்லை. என் உள்ளாம் கள்ளாம் கபடமற்றது. நெஞ்சுறிய கான் பிழை செய்ய வில்லை. உண்மைக்கு அழிவு ஏது? நான் குற்றமற்றவன் என்பதை நீங்கள் என்றாலும் அறியவரும். அப்பொழுது இந்தப் புதனுக்காக நீங்கள் வணங்கும் ஆண்டவனை ஒரு முறை தொழிதாற் போதும். போய்வாருங்கள்.

அழக: போங்கள் என்று சொன்னாற் போதும். அவர்திரும்பி வருவதற்கு முன்னர் எல்லாம் பழங்குடையாகிவிடும்.

அன்: பண்டுமிக்க முதலியாரே! பெண் குலத்தின் பெருவிளக்கே! உங்களுடைய ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு விம்மலும், ஒவ்வொரு பெருமுச்சும் என் உள்ளத்தை உலுக்குகின்றன. என் அந்தரங்கமான ஆன்மா உங்களுக்காகத் துடிக்கின்றது. ஆனால் சட்டம் இடங்கொடாதாம்.

அழக: பழங்குடையத்தான் திரும்பத் திரும்பச் சொல்விப் பயன் என்ன? கேட்டுக் காது புளித்து விட்டது.

அன்: அம்மா! தாயே! உங்களுடைய உள்ளத்தின் குழறலை நான் அறிவேன். நீங்கள் எப்படி ஏசினுலும் நான் கேட்கத்தான் வேண்டும். (தன் சட்டைப் பையிலிருந்து விவிசிய நூலை எடுத்து வாசித்துக்கொண்டு போகின்றார். பேசலும் விம்மிக்கொண்டு போகின்றன்.)

புத: என் ஆருயிரே! என் கண்மணியைக் காணவில்லை. என் தங்கை எங்கே? ஏன் மைத்துனர் வரவில்லை?

அழ: அவர்கள் உள்ளே வருவதற்கு அந்திராசி அனுமதி கொடுத்தானே தெரியவில்லை.

அந்தி: (உள்ளே வந்துகொண்டு) இறக்குக் தறவருயில் உள்ள வர்களுக்கு இடைஞ்சல் கொடுப்பது எம் பண்பன்று.

அழ: வாழப் பிறந்தவரைப் பாழாக்கிவிட்டுப் பண்ணபைப் பற்றிப் பேசுகின்றாய், பதரே!

அந்தி: கான் ஒன்றும் செய்யவில்லையே, அம்மா! 'ஆறு வது சினம்.' கடைசியாகக் கேட்டின்றேன். உங்களுக்கு என்ன வேண்டும்?

பூத: தயவுசெய்து இந்த இடத்தை விட்டுப் போய்விடு. அந்த உதவியை மாத்திரம் செய். இறக்கப்போகுஞ் தறுவாயில் இருக்கும் நான் உன்னை ஏன் தூற்றவேண்டும்? அந்தப் பாவத்தை நான் தேட விரும்பவில்லை. படைத்தவன் அழிப்பான். நான் இறப்பது உன் நயவஞ்சகத்தால் என்று இறுமாப்புக் கொள்ளாதே! என் பண்டாவினை அது. போ. நில்லாதே..... 'நற்றுணையாவது நமச்சிவாயவே!'

[அந்திராசிபோகின்றார். அப்பொழுது புதுநாயகவல்லியும் வன்னித் தம்பியும் அழுத குள்ளிக்கொண்டு உள்ளே வருகின்றனர். யேசன் வந்து சிறைக் கதவுகளைத் திறக்கு பூத்தம்பியையும் அழகவல்லியையும் வெளியே விடுகின்றன.]

பூத: என் வன்னிமைக் கன்றே! தங்ககயே! என்ன இது? ஏன் இப்படி அழுகின்றீர்? கதறினால் விதி விட்டுவைக் குமோ? இல்லை. மைத்துனர் எங்கே?

புது: (அழுதமுது) அவர் வராதபடி அந்திராசி தடைசெய்து விட்டானும்.

பூத: சின்னெலூாங்கேதசையும் ஒருமுறை கண்டால்..... என் கண்மணியையும் மணைவியையும் மைத்துனரிடம் ஒப்படைக்கின்றேன். (அழகவல்லி வீம்முகின்றார்.)

புது: அண்ணு! இதோ பால். சற்றுப் பருகுக்கள்.

பூத: (சிரித்துவிட்டு) வெட்டியான் பாவும். கான் பாலைக் குடித்தால் அது செமிக்காமலிருக்கும். அந்தச் செமிக்காத பால் என்னை வெட்டும்போது அவன்மீது தெறிக்கும். எனக்குப் பாலும் பழமும் திருவைக்கெழுத்துத்தான். மனப்பால் குடித்த காலம் மலையேற்றிவிட்டது.

வன்: அப்பு! அப்பு! உன்னை இனி எப்போது கான் பேன். (தன் தங்கதயைக் கட்டிப்படித்து அழுகின்றார். புதுநாயகவல்லியும் அழகவல்லியும் பூத்தம்பியின் காலைக் கட்டிப்படித்து அழுகின்றனர்.)

பூத: கண்ணே! கண்மணியே! காதல்மைந்தா! கதறுதே! மாமிக்கும் அன்னைக்குஞ் தேறுதல் சொல். நான் இறங்காலும் என்

உயிர் இக்கு நல்லூரிலேதான் சுற்றித்திரியும். என் நல்விளை நிலீணக்கேற்ப மறுபிறவி எடுப்பேன். 'புல்லாசிப் பூாகி' என்பது எங்கள் திருமறை கண்ட உண்மை. மரமாக நான் பிறக்கால் நல்லூரானின் கோயில் வீதியில் உள்ள மரமாக இருக்கவேண்டும். புழுவானாலும் இராமபாணமாகப் பிறக்க இருக்குமிச ஏட்டுக்கட்டிற் புதுக்கு அதனை அரிக்கவேண்டும். மாணிடப் பிறவி கிட்டினாற் கட்டாயம் உன் மகனுக்குப் பிறப்பேன். (கைக்கின்றூர்.) வேறு என்ன வேண்டும்? அதோ, என்னை அழைத்துச் செல்ல வருகின்றனர். மகனே! உன் வாழ்விலே கடைசி மூச்சு இருக்கும்வரையும் வாய்மையைக் கைவிடாதே! (வெட்டியான் ஒருவன் பூதத்தம்பியின் கண்களைக் கறுப்பத்துணிகொண்டு கட்ட வருகின்றான். பூதத்தம்பி கைக்கின்றூர்.) இறங்கவன் பிறப்பான். பிறங்கவன் இறப்பான். இதுதான் இயற்கை. இதனை ஏன் மறைக்கவேண்டும். இதோ! கான் வருகின்றேன். இறப்பும் பிறப்பும் இறைவனின் பரிசு. என் வெள்ளோ உள்ளத்திற்கு ஏன் கறுப்புத் திரை?

[பூதங்கவல்லியும், அழகவல்லியும், வன்காத்தம்பியும் கதறுகின்றனர். அழகவல்லி மயங்கி பீழுகின்றார்.]

யேசு: (உள்ளே வந்துகொண்டு) ஐயா! இதோ கதிர்காமத் துத் திருநீறு. உங்களுடைய அன்பர் ஒருவர் இதனை என்னிடம் அனுப்பிவைத்தார். (பூதத்தம்பி பயபத்தியாகச் சிருகீற்றை எடுத்துச் சரின் அணிக்கப்பென்றார் மற்றவர்களுக்கும் அணிகின்றார். அழகவல்லி கண் வீழித்துப் பார்க்கின்றார்.)

பூது: ஆருயிரே! நான் போகமுன்னார் எங்கே அந்தப் பாட்டை ஒரு முறை பாடு. வீணையில்லைத்தான். அதனால் ஒன்று மில்லை.

பூது: அண்ணு! வீணை நரம்பு துடிப்பதிலும் பார்க்க எங்கள் நெஞ்சம் துடிக்கின்றது; நரம்பு துடிக்கின்றது; உயிர் ஊசலாடுகின்றது.

[அழகவல்லி கிர்த்தனையைப் படிக்கின்றார். படித்து முடியதுக் கேட்டியான் பூதத்தம்பியை அழைத்துச் செல்கின்றான். அழகவல்லி தன் மடியிலிருந்து எதனையோ எடுத்து வாயில் வைத்து வீழுங்குகின்றார்.]

பூது: ஐயோ! முமத்துனி! இது என்ன? என்ன இது?

வன்: ஐயோ! தாயே! என் தாயே!

அழு: இது என்னவென்றுதானே கேட்கின்றீர்கள்? ஒன்றிழுக்க என் வாழ்விற்குப் புத்தொளி அளிக்க வல்லது; இது

உஞ்சி. என் பிரசாரங்களாதனை நான் காணவேண்டும். கந்துபடைய பெண் நான். அவர் செல்வதற்கு முன்னர் நான் போய் தின்று பணிவிடை செய்யச் செல்கிறேன். ஜேயோ! தலையை என்னவோ செய்கின்றது. அதோ! அந்திராசி வக்துவிட்டான்.

புது: ஜேயோ மூத்துனி! அங்கு ஒருவரும் இல்லை, (தான் கொண்டுவந்த பாலை எடுத்துச் சிறிது பருக்குகின்றார்.)

அமு: மருத்துவிற் பிள்ளையாரே! நற்பகலினுயகரே! இந்தச் சண்டாளன் அந்திராசியைக் கடைக்கண்ணோத் திறந்து பராருஷமயா! ஆணைமுகத்தானே! அண்டிக் கெடுத்துவிட்டான் சண்டாளன் அந்திராசி. வேழமுகத்தானே! ஏழைக்கு அருள் நாரும். அம்மா தாயே! வீரமாகாளி! நற்படைய பெண்ணின் கதறல் உன் காதில் வீழவில்லையோ? அன்னை பராசக்தி! சீபொங்கி எழுத்து வீரப் புன்னகை செய்தால் பஞ்சபூதமும் விலைகுலைங்கு தடுமாறும் என்பர் ஆன்றேர். ஏனம்மா தெரிந்தும் தெரியாததுபோல இருக்கின்றார்? இந்த ஒல்லாந்தன் அன்றானி யையும் அவன் இனத்தவரையும் நீர்மூலமாக்கு, கொற்றவையே! (இருமுதினரூர்.) என் கண்ணைன் மணியே! வாடா இப்படி. மைத் துனி! நீதான் இவனுக்குத் துணை. இவனை உன்னிடம் ஒப்படைக்கின்றேன். அண்ணுவிடம் ஒப்படை. (வள்ளித்தம்பிழின் கையைப் பிடித்துப் புதுாயகவல்லிழின் கையிற் கொடுக்கின்றார்.) தம்பி! உனக்குத் தந்தையுக் தாயும், மாமியும் அம்மானுக்குதான். மகனே! எங்கள் வீட்டுக் கிழக்கு மூலையில் தூளசியை வளர்த்து வணங்கிவருகின் ரேஞ். அதனை அழிக்காதே. என் மருமகள் அதற்குத் தண்ணீர் ஊற்றி வளர்ப்பார். (சிரிக்கின்றார்.) எங்கள் கபிலைப் பசு விரைவிற் கன்று ஈனும். மருத்தியானுக்குப் பால் கொண்டுபோ. மறக்காதே. (இருமுதினரூர்.) எங்கள் ஈமக்கடன்களைச் சரியாகச் செய்து முடி. பேயாய்ப் பிரசாராயென்றாலும் உங்களிடம் திரும்பி வக்குவிடுவேன். வாய்மை கடைப்பிடி. (புதுாயகவல்லிழின் மடியில் அவரின் ஆவி பிரிக்கிறது.)

அந்தி: (எட்டிப் பார்த்துவிட்டு) அவியாத விளக்கு அணைக்கு விட்டது. வாடாத வல்லிக்கொடி வாடிவிட்டது. ஜேயோ! ஆண்ட வனே! அழகை ஏன் படைத்தாய்..... அழகைக் காண ஏன் கண்ணைப் படைத்தாய்..... இது என்ன மதியெனம்? திட்டம் வகுக்குச் செயல்புரிக்கேன். வெற்றிக்கு மேல் வெற்றி. பின்னர் ஏன் பதறவேண்டும்? இனி சிம்மதியாக இருக்கலாம். அமைதி... ஆருதல்... ஒய்வு... சாந்தி... சாந்தி... சாந்தி...



காட்சி V

[அதே கோட்டையில் உள்ள அறை ஒன்று. அன்றானி தனியாகச் சாய்வு சார்காவி ஒன்றிலே படுத்துக் கண்ணயார்ந்து விட்டார். கணவிலே உள்ள கிளிக்குரர்.]

அன் : ஜூயோ ஆண்டவனே! பரமண்டலங்களில் இருக்கின்ற எங்கள் பிதாவே! கான் நிரப்பாதி. பூதத்தம்பிகைய நான் கெள்ளவில்லை. ஜூயோ! அம்மா! பூதத்தம்பி! வாரும் ஜூயா! எங்கே? உங்கள் மனைவி எங்கே? ஜூயா! சட்டம் பாழ்பட்ட சட்டம். நீர்தானே பரமஞானி. நான் மடையன்; முட்டாள்; வாழத் தகுசியற்றவன். வாரும் வாரும் முதலியாரே! கீரும் நானும் இப்போது சிற்றுலாச் செல்வோம். சின்னெனுலாங்கேசு! என்னுடன் கூடிப் பிறவாத செல்வமே! வாடா இப்படி. போரில் நீ புலி. நான்... நான். (மெஞ்சில் அடிக்கிளிக்குரர்.)

அந்தி : (விரைந்து உள்ளே வந்துகொண்டு) இது என்ன? கனவு கண்ணார்களோ? (எழுப்புகிளிக்குரர்.)

அன் : கனவு எது? கனவு எது? என் மனச்சாட்சி என்னை வாட்டி வதைக்கின்றது. பூதத்தம்பியீன் ஆவி என்னைச் சுற்றிச் சுற்றி வருகின்றது.

அந்தி : (கிரித்துவிட்டு) பிசாச, பேய், ஆவி எல்லாம் சிறு குழங்கைகளை மிரட்டுத்தற்குப் பாட்டிமார் கட்டிய கதை. சரி உங்களுடைய விவிலிய நூலைச் சற்றி எடுத்து வாசியுங்கள்.

அன் : பரமபிதா என்னை ஒருபோதும் மன்னிக்கமாட்டார்.

[அப்பொழுது சின்னெனுலாங்கேசு விரைந்து உள்ளே வருகின்றார். அவரில் எழுகிளிக்குரர். அந்திராசியப் பார்த்து சிற்றுலாங்கேசு அந்திராசியப் பார்த்துக்கொண்டு சிற்கிளிக்குரர்.]

சின் : பரமபிதா மன்னித்தாலும் நான் உங்களை மன்னிக்க மாட்டேன். (அந்திராசியப் பார்த்து) எங்கே என் பூதத்தம்பி? வாஸயத் திறக்கு சொல். எங்கே என் பூதத்தம்பி? எங்கே? (அன்றானியைப் பார்த்து) என் அன்னை! இந்த நயவஞ்சகளின் சொல்லைக்கேட்டு என் பூதனுரின் உயிரை உறிஞ்சவித்திரோ?

அன் : (அழுத்து) ஐயேர ! நான் ஒன்றுமறியேன் ? அக் திராசி முதலியாரைத்தான் கேள்.

சின் : யாகரவ்யா முதலியார் ? பழிபாதகத்திற்கு அஞ்சாத நயவஞ்சகனுக்கு ஒரு முதலிப் பட்டம். இவணைப் பிடித்து... (தொண்டையைப் பிடித்து அந்திராசியை செனிக்கின்றார். அந்திராசி தன் திடெப்பிலிருஞ்ச கந்தி ஒன்றை எடுத்துச் சின்னெலாக்கேசைச் தாக்க முயலு கின்றார்.) முதலியார் கத்தியை எடுத்துவிட்டாராம் கத்தி. (அந்திரா சிபின் கையை முறுக்கிக் கத்தியைப் பற்றது எறிக்கின்றார் சின்னெலாக்கேசை.) பதரே ! உன் உயிரை இதோ உறிஞ்சிவிடுவேன். சுத்த வீரன் சின்னெலாக்கேசை, கிழவன் ஒருவணைத் தாக்கிக் கொன்றுன் என்ற வடு எனக்கு எதற்கு? என் கையில் உன் இரத்தக் கறை படப்படாது? (விழுங்க கத்தியை எடுத்து கஞ்சாநியடியில் நிட்டி) என் அண்ணு ! இதனால் என்னை நீ கொன்றுவிடு. உன் கையால் இறப்பதற்கு நான் கொடுத்துவைக்கவேண்டும். (அந்திராவி எழுங்கு சிங்கு அழுகின்றார்.) அண்ணு ! இந்தப் பதர் என்னை ஊர்கா வற்றுறைக்குச் சுதிமோசனு செய்தனுப்பினான். கயிலாய முதலியைக் கபடமாகக் கச்சாய்க்கனுப்பினான். (அந்திராசியைக் காலால் கதைக்கின்றார். அந்திராசி விழுங்கு ஏழுகின்றார். அங்குனி கத்தியைக் கதி ரையில் வைக்கின்றார்.)

அந்தி : (எழுங்கு சிங்றுகொண்டு) மகனோ ! நான் நீரபராதி. நீ விளங்காமல் என்றீது சிறுகின்றும்?

சின் : என்ன ? நீயோ நீரபராதி? ஏன் இந்த ஊரைக் கேள்; உலகத்தைக் கேள். யார் நீரபராதி என்பது தெரிய வரும். வெள்ளை உள்ளம் படைத்த உத்தமனுரிடம் வெள்ளைத் தாளிலே கையெழுத்து வாங்கினாது யார்? கபடநாடகம் கடித் தது யார்? தாடி நரைத்தும் ஆசை நரைக்காது அலைவது யார்? குற்புடைய அழகவல்லிமீது காமக்களை ஏவியது யார்? சொல்லு, வாயைத் திறந்து சொல்லு. (அந்திராசியைக் கையை செனிக்கின்றார்.) என்ன ? நான் போர்த்துக்கேயரை இங் நாட்டிற்கு எதிர் கொண்டு அழைப்பேனு? அண்ணு! அதை நீங்கள் கப்பினீர் களோ? (அங்குறையைப் பிடித்து உலுப்புகின்றார். அதே ரேத்தில் அந்திராசி கத்தியை எடுக்க முயலுகின்றார். சின்னெலாக்கேசை தாவிப்பாய்த்து அந்திராசியை விழுங்கின்றார்.)

அன் : தம்பி ! என்னை மன்னியடா ! என் தம்பி.

சின் : (அந்திராசியைப் பார்த்து) பதரே ! நீயோ கிழந்தி; நானே இளம்புலி. உன் இரண்டு கைக்கும் இரண்டு கத்தி தருகின்றேன். வா கேருக்கு நேராக. என் கத்திகள் இவ் விரண்டு கையுக்தான். (தன்னிரு கைகளையும் நட்டுகின்றார்.) பூதனை விழ்த்தியதுபோல என்னையும் விழ்த்தமுடியாது.

அந்தி : இங்கு டெப்பது சேர்மையான ஆட்சி. எல்லாம் சட்ட திட்டத்திற்கு ஏற்பாட்டான் நடந்தன. பூதத்தம்பி இராசத் துரோகி.

சின் : அப்படியானால் நானும் இராசத் துரோகி. இவ் கிழயோ? ஏன் அன்றனி? நீதான் சொல். (அன்றனியும் அந்திராசியும் வெவ்வெல்லத்துப் போலூர்கள். அந்திராசி அன்றனியின் காதில் ஏதோ சொல்லப் போகின்றார். சின்னெல்லாக்தேசு அந்திராசியின் காதைப் பிடித்து முழுக்கிக்கொண்டு) இங்கு இரகசியம் ஒன்றுமில்லை, எல்லாம் பரக்கியம். சேராகச் சொல், மறைக்காதே.

அந்தி : உன்னையுஞ் சிறையில் அடைத்து வைக்கவேண்டியது எம் கடனும்.

சின் : அதற்குத்தானே நான் கேருக்கு நேராக வந்துள் வேன். அடைக்க முடியுமானால் அடைத்துப்பார்.

அந்தி : யேசன், யேசன், வா இங்கே.

சின் : அவன் வரமாட்டான். புலியின் தன்மை அவனுக்குத்தான் தெரியும். (அன்றனியைப் பார்த்து] என்ன? எனக்கும் சிறைச்சாலீயோ? உள்ளத்திற் கள்ளமில்லாதவருக்குச் சிறைச்சாலீ என்ன செய்யும்?

அன் : சட்டப்படி உன்னையும் விசாரிக்கவேண்டியது என் கடனும்.

சின் : என் அண்ணு! கூடிப்பிறவாத தமையஞராகிய தேரோ பேசுகின்றீர்? அல்லது உம்முள் மறைந்திருக்கும் அந்திராசியோ பேசுகின்றான்? எனக்குத் தாயில்லை; தக்கையில்லை;

உற்றுர் உறவினர் இல்லை. என்னை வாழவைப்பது அபிரும் துரை காயகத்தின் அன்பும் உங்களன்புந்தான். நீங்கள் என்னை நங்பாவிட்டால் நான் வாழ்ந்தாலும் ஒன்றுதான், இறந்தாலும் ஒன்றுதான். (கத்தியை எடுத்தத் தன் செஞ்சிலை ஏற்றி இரக்கின்றார்.)

அந்தி: மற்றொரு சீசுப் பூண்டை நலுக்கிவிட்டோம்.

அன்: பொத்தடா வாயை! யாரடா சீசுப்பூண்டு. சுந்தன மரமடா, சுந்தன மரம். (அந்திராசியை அடிக்கப்போகின்றார். பேசன் உள்ளே வந்து அந்திராசியைப் பிடித்து வெளியே தன்னுகின்றார்.) ஜூயோ! என் சின்னத்தம்பி! உன்னை இனி எப்போது கான் பேனடா! கர்த்தருக்குக் கண்ணில்லையோ? என்னை இப்படித் தவிக்கவிட்டுப் போவாய் என்று நான் கனவிலும் எண்ண வில்லையே? நான் பட்ட மரமானேன். (இறந்தவனை மடிமேல், வைத்துப் புலம்புகின்றார். அப்பொழுது கவிலாயழுதனி சேஷ்டுபோய் உள்ளே வருகின்றான்.)

யேசு: (கவிலாய முதலையை மீத்துக்கொண்டு வெளியே குரல்ல) இங்கு பாரும் முதலியாரே! மற்றும் ஒரு உத்தமன் தற்கொலை செய்து மடித்துவிட்டான். நீங்கள் விரைந்து செல்லுக்கள் கொழும்பிற்கு. அமிருல் துரைநாயகத்தின் காலீல் விழுந்தழுங்கள். ஒற்றன் யேசன் இங்கு வரச் சொன்னதாக அவருக்குச் சொல்லுங்கள். போங்கள், ஏன் தயக்கம்? அந்திராசியின் பிடியிலிருந்து இந்த யாழ்ப்பாணத்தைத் தப்பவைக்கவேண்டும். (கவிலாயழுதனி போகின்றார்.)



காட்சி VI

[அதே அறை. அன்றை சாப்பு ராந்காவியிலே படுத்திருக்கின்றார். பேசன் அவருக்கு வேண்டிய உணவை மேசையில் கலக்கின்றார். அந்தி ராதி மதுப்புட்டகளுடன் உள்ளே வருகின்றார். பேசன் அவரை முறைத் துப்பார்த்துவிட்டு வெளியே போகின்றான்.]

அந்தி: இப்பொழுது யாழ்ப்பாணத்தில் எங்கும் அமைதி கிலவுகின்றது. இந்தமுறை கல்ல விளைச்சல். கெல் ஏற்றுமதி கூடச் செய்யலாம்.

அன்: கல்லாக ஏற்றுமதியும் செய்விப்பாய். இறக்குமதி யும் செய்விப்பாய்.

அந்தி: சின்னெலாங்தேசவின் பிரிவால் நானுந்தான் வாடுகின்றேன். படுபாவிப்பயல் சொல்லாமற் பேசாமல் தன் கெஞ்சிலே கந்தியை ஏற்றினானே. நடந்தது நடந்துபோகட்டும். இதோ விறண்டி. சற்றுப் பருகுகின்றீர்களோ?

அன்: என்னை எல்லாரும் கைவிட்டுவிட்டார்கள். கர்த் தர்கூடக் கைவிட்டுவிட்டார். (விறண்டிப் புட்டியை எடுத்து முத்த மிடுகின்றார். பின்னர் மடமடவென்று வார்த்துக் குடிக்கின்றார்.) மதுவே நீதான் கதி எனக்கு.

அந்தி: (தானும் குடித்துக்கொண்டு) நாளைக்கு வேட்டைக்குப் போவோமோ?

அன்: என்ன? வேட்டைக்கோ? என் சின்னெலாங்தேச இல்லாமல் எனக்கு என்ன வேட்டை? புலி வேட்டையாடிய காட்டில் நரிவேட்டை ஆடலாமோ? (மேஜும் குடிக்கின்றார்.)

அந்தி: (தானும் வார்த்துக் குடித்துக்கொண்டு) எனக்கு எல்லாம் தெரியும். நான் நரியோ?

அன்: நீ என்னவாக இருந்தாலும் எனக்கே என்ன? கொண்டுவா என் புளியை. (குடிக்கின்றார்.)

அந்தி: (குடித்துக்கொண்டு) இறந்தவன் இறந்தான். இவி இருப்பவர்கள் வாழவேண்டும்.

அன்: (வெறி மேலிடவே) புலியே! புலியே! தாவி வா; தயவுசெய்து வா: உறுமிக்கொண்டு வா. வா... வா... ஒடி வா.

அந்தி: என்னைப் பாருங்கள். நான் சிதானமாக டடப் பேன். எல்லைக்குள் நடப்பேன். பொல்லாதவாக நடப்பேன். உல்லவஞக் நடப்பேன்.

அன்: என் அருமைப் புலிக்குட்டி! என் செப்தாய் புலிக் குட்டி? பூதனை அழுமத்துவரச் சென்றுயோ புலிக்குட்டி?

யேசு: (உள்ளே வந்துகொண்டு) உங்களைத் தெரிந்த ஒல் லாந்தம் கிழவன் ஒருவன் வந்து வாசலில் சிற்கின்றன. இப் பொழுது உள்ளே போக முடியாது என்றேன். கெஞ்சிக் கேட்கின்றன. என்ன செய்ய?

அந்தி: இப்பொழுது எவ்வரயும் பார்க்க முடியாது. பறங்கிக் கிழவன் என்றால் அவனுக்குக் கொம்பு இரண்டோ? போகச்சொல். இங்கு ஆட்சி நடத்துவது யார் தெரியுமோ? அக்திராசி முதலி. ஞாபகமிருக்கட்டும். (யேசு போன்றான். கிழவன் ஒருவன் எடுங்க எடுங்க உள்ளே வருகின்றன.) கிழட்டுப் பிணமே! போ வெளியே. உன்னை யார் வரச்சொன்னது? யேசு, பிடித்து இவனைத் தள்ளு வெளியே. (மதவை வார்த்துப் பருகுகின்றார்.)

அன்: கிழவரே! கீங்கள் தொலைவிலிருந்து வருகின்றனரோ? என் புலிக்குட்டியைக் கண்டாரோ? என்... புலி...

அந்தி: (அலட்சியமாக) அவர் வெறியில் ஏதோ உள்ளுகின்றார். நீ போ, உன்வேலையைப் பார்.

கிழு: ஐயோ முதலியாரே! எனக்கு ஏதாவது பிச்சை.

அந்தி: (கிழவனைப் பாராமல்) இது என்ன? சத்திரமோ? போடா வெளியே. உனக்குக் கொடுக்க இங்கு பசும்பொன் வராகன் இல்லை.

கிழு: பின்னார் யாருக்குக் கொடுக்கப்போகின்றாய்? வல்லிக்கொடிக்கோ? அது பட்டுவிட்டதே!

அந்தி: என்ன எனினமாகப் பேசுகின்றாய். போ வெளியே. இல்லாவிட்டால் உதை வாங்குவாய்.

கிழு : நீ எனக்கு உதைத்தால் நான் உதைத்தாலைத் தடவுவேன். (நன் நாடியையும் மிசையையும் கணித்து எடுத்து அங்கிராசியின் காலை அதனுலை தடவுகின்றார். கிழவனுக மாநுவேடத்தில் வந்தது அமிருல் என்பதை உணர்த்த அங்கிராசி கல்லாகிணிட்டார்.)

அன் : ஐயா ! கிழவனுரே ! எங்கே என் புதித்தம்பி?

அமியி : வாருங்கள் கொழும்புக்கு. அங்கு காட்டுகின்றேன்.

அன் : நல்லது, நல்லது, புனியே. புனியே ஒடிவா!

அமியி : பேசன்! இவர்களுக்கு விலங்கை மாட்டு. கொழும் பிற்கு எங்கள் உயர்தர நீதிமன்றத்திற்கு இவர்களை அழைத்துச் செல்ல ஒழுங்கு செய். நீயும் கயிலாய முதலியுந்தான் சாட்சிகள்.

அன் : (வெறிபிள் மதியங்கிப் பாடுகின்றார்.)

கொழும்பிற்குப் போவோம்

கொழும்கட்டை தின்னுவோம்

கண்டிக்குப் போவோம்

கறுவாத் தின்னுவோம்

காலிக்குப் போவோம்

கருவாடு தின்னுவோம்

புரிக்கும் கொடுப்போம்

நரிக்கும் கொடுப்போம்

நக்க நக்கித் தின்னுவோம்.

(பேசன் அங்கிராசிக்கு விலங்கு மாட்டுகின்றான். அங்கிராசியை அபிஞால் கைவிலே பிழித்துக்கொண்டு போகின்றார்.)

குரல்: “ஆனை முகத்தானே ! அன்டிக் கெடுத்துவிட்டான் சண்டூரா என் அங்கிராசி. வேழ முகத்தானே ! ஏழைக்கருள் தாரும்” என்று அழகவல்லசீ அன்று அழுதார். ஒல்லாங்தர் தரைமார்க்க மாக அழைத்துச் சென்ற அங்கிராசியைக் காட்டுஙாளை இடறிக் கொன்றது. “அன்னை பராசக்தி ! நீ பொங்கி எழுந்து வீரப் புன்னகை செய்தால் பஞ்ச புதுமும் நிலைகுலைந்து தடுமாறும் என்பர் ஆன்றேர்.” இப்படி அழகவல்லவி கதறினார். கடல் மரர்க்கமாக அழைத்துச் செல்லப்பட்ட அன்றனியின் உயிரைப் போங்கும் அலைகள் உறிஞ்சின.

[பானை வருவதும் கப்பல் போவதும் கிழர் காட்டிகளாக அழைகின்றன]

முற்றும்.

ବୁ
ତି
ମି

୧

குகன் அச்சகம்
ஷதலவிப்பழை